

2010  
தாவரவியல்

அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் : 3 மணி]

[ மொத்த மதிப்பெண்கள் : 300

வினாக்களுக்கு பதிலளிக்குமுன் கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்

## முக்கிய அறிவுரைகள்

- இந்த வினாத் தொகுப்பு ஒரு மேலுறையை (இந்த பக்கத்தை)க் கொண்டுள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்தில் வினாத் தொகுப்பைத் திறக்கும்படி கண்காணிப்பாளர் கூறும் வரையில் மேலுறையைத் திறக்கக் கூடாது. வினாத் தொகுப்பைத் திறக்கும்படியான செய்கை கண்காணிப்பாளரிடமிருந்து பெற்றவுடன் மேலுறையின் வலதுபற்றத்தை கவனமாக சிழித்துத் திறக்க வேண்டும். அதன்பின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தொடர்க்கலாம்.
- இந்த வினாத் தொகுப்பு 200 வினாக்களைக் கொண்டுள்ளது.
- எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும், எல்லா வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டனவ.
- வினாத் தொகுப்பு **[A], [B], [C]** அல்லது **[D]** என நான்கு வரிசைகளில் அச்சிடப் பட்டுள்ளது. (இந்தப் பக்கத்தின் இடது மேல் மூலவையில் உள்ள கட்டத்தைப் பார்க்கவும்) விண்ணப்பதாரர் வினாத்தாள் வரிசையை விடைத்தாளில் அதற்கென அமைந்துள்ள இடத்தில் குறித்துக் காண்பிக்க வேண்டும்.
- உதாரணமாக ஒரு விண்ணப்பதாரர் **[A]** என்னும் வினாத் தொகுப்பு பெற்றிருந்தால் அவர் அதை நன்றாக விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் கீழே காண்பித்துள்ளவாறு நீலம் அல்லது கருமை நிற மையுடைய பந்துமுனைப் பேணாவினால் குறித்துக் காட்ட வேண்டும்.

**[A] [B] [C] [D]**

- உங்களுடைய பதிவு எண்ணை இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலவையில் அதற்கென அமைந்துள்ள இடத்தில் நீங்கள் எழுத வேண்டும். வேறு எதையும் வினாத் தொகுப்பில் எழுதக் கூடாது.
- விடைகளைக் குறித்துக் காட்ட என, விடைத்தாள் ஒன்று உங்களுக்கு கண்காணிப்பாளரால் தனியாகத் தரப்படும், விடைத்தாளின் முதல் பக்கத்தில் உங்களுடைய பதிவு எண், பெயர் மற்றும் கேட்டுள்ள விபரங்களை நீங்கள் எழுத வேண்டும்:- தவறினால் உங்களது விடைத்தாளில் செல்லாததாக்கப்படும்.
- உங்களுடைய பதிவு எண், தேர்வத்தாள் எண் முதலியவற்றையும் விடைத்தாளின் இரண்டாம் பக்கத்தில் அவைகளுக்காக அமைந்துள்ள இடங்களில் நீலம் அல்லது கருமை நிற மையுடைய பந்துமுனைப் பேணாவினால் குறித்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட விபரங்களை விடைத்தாளில் நீங்கள் குறித்துக் காட்டத் தவறினால் உங்கள் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.
- ஒவ்வொரு வினாவும் (A), (B), (C) மற்றும் (D) என நான்கு விடைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் அவைகளில் ஒரே ஒரு சரியான விடையைத் தேர்வு செய்து விடைத்தாளில் குறித்துக் காட்ட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு கேள்விக்கு இருப்பதாகக் கருதினால் நீங்கள் மிகச் சரியானது என்று எதைக் கருதுகிறீர்களோ அந்த விடையை விடைத்தாளில் குறித்துக் காட்ட வேண்டும். எப்படியாயினும் ஒரு கேள்விக்கு ஒரே ஒரு விடையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய மொத்த மதிப்பெண்கள் நீங்கள் விடைத்தாளில் குறித்துக் காட்டும் சரியான விடைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
- விடைத்தாளில் ஒவ்வொரு கேள்வியில் எண்ணிற்கும் எதிரில் [A], [B], [C] மற்றும் [D] என நான்கு விடைக்கட்டங்கள் உள்ளன. ஒரு கேள்விக்கு விடையளிக்க நீங்கள் சரியென கருதும் விடையை ஒரே ஒரு விடைக்கட்டத்தில் மட்டும் பந்து முனைப் பேணாவினால் குறித்துக் காட்ட வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு விடையைத் தேர்ந்தெடுத்து விடைத்தாளில் குறிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடையளித்தால் அந்த விடை தவறானதாக கருதப்படும். உதாரணமாக, நீங்கள் (B) என்பதை சரியான விடையாகக் கருதினால் அதை பின்வருமாறு குறித்துக் காட்ட வேண்டும்.

**[A] [B] [C] [D]**

- நீங்கள் வினாத் தொகுப்பின் ஏந்தப் பக்கத்தையும் நீக்கவோ அல்லது சிழிக்கவோ கூடாது. தேர்வு நேரத்தில் இந்த வினாத் தொகுப்பினையோ அல்லது விடைத்தாளையோ தேர்வுக் கூடத்தை விட்டு வெளியில் எடுத்துச் செல்க்கூடாது. தேர்வு முடிந்தபின் நீங்கள் உங்களுடைய விடைத்தாளைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்து விட வேண்டும். இவ்வினாத் தொகுப்பினைத் தேர்வு முடிந்தவுடன் நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லலாம். மேற்கண்ட விதிகளில் எதையாவது மீறினால் தேர்வாணையம் முடிவெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என அறிவுறுத்தப்படுகிறது.
- ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள்தான் முடிவானதாகும்.
- வினாத் தொகுப்பில் விடையை குறிப்பிடவோ, குறிபிட்டுக் காட்டவோ கூடாது.

SEE BACKSIDE OF THIS BOOKLET FOR ENGLISH VERSION OF INSTRUCTIONS

Tear here X

வினாத் தொகுப்பின் இம்மேலுறையை கண்காணிப்பாளர் கூறும் வரையில் கிடிக்கக் கூடாது  
DO NOT TEAR THIS COVER OF THE QUESTION BOOKLET UNTIL YOU ARE ASKED TO DO SO

கீழ்க்கண்ட கிடிக்கவும் X

The spores produced in Bryophytes are



2. இதில் மிகப் பெரிய காமிட்டோஃபைட் காணப்படுகிறது



Largest gametophyte is found in



3. பெண் இன உறுப்புகள், பிரையோஃபைப்டாக்களில் இவ்வாறு அழைக்கப்படுகின்றன ?



**The female sex organs in Bryophytes are called**

- |               |               |
|---------------|---------------|
| A) Oogonia    | B) Antherida  |
| C) Archegonia | D) Ascogonia. |

4. ஃப்பூனேரியா ஒரு பிரையோஃபெட்டு ஏனென்றால் இது

- A) பல செல்களை மற்றும் பலகற்றை உறைகளை கொண்ட இனப்பெருக்க உறுப்பு
  - B) வேர்கள் இல்லை
  - C) சைலம் இல்லை
  - D) விதை உற்பத்தி இல்லை.

**Funaria is a Bryophyte because it**

- A) has multicelled and jacketed sex organs
- B) lacks root
- C) lacks xylem
- D) has no production of seed.

5. கீழ்நிலை பிரையோஃபெட்டுகள் இவ்வாறு அமைக்கப்படுகிறது ?

- |                  |                          |
|------------------|--------------------------|
| A) மாஸ்கள்       | B) பெரணிகள்              |
| C) லிவர்வேர்ட்ஸ் | D) இவற்றுள் எதுவுமில்லை. |

The lower Bryophytes are called

- |               |                   |
|---------------|-------------------|
| A) mosses     | B) ferns          |
| C) liverworts | D) none of these. |

6. பெரணி தாவரத்தில் இந்த வகையான இலைகள் காணப்படுகின்றன

- |                                   |                                   |
|-----------------------------------|-----------------------------------|
| A) தனி இலை மற்றும் காம்பற்று      | B) கூட்டுலை மற்றும் காம்பற்று     |
| C) கூட்டுலை மற்றும் காம்பு உடையது | D) தனி இலை மற்றும் காம்பு உடையது. |

The type of leaves found in fern are

- |                           |                          |
|---------------------------|--------------------------|
| A) simple and sessile     | B) compound and sessile  |
| C) compound and petiolate | D) simple and petiolate. |

7. இவற்றின் வேர்கள் கவட்டை கிளைத்தல் முறையில் கிளைத்துள்ளன

- |                |                |
|----------------|----------------|
| A) கரணியா      | B) லைகோபோடியம் |
| C) செலாஜினல்லா | D) அடியாண்டம். |

Roots are dichotomously branched in

- |                |               |
|----------------|---------------|
| A) Rhynia      | B) Lycopodium |
| C) Selaginella | D) Adiantum.  |

8. கணுக்களும் மற்றும் கணுவிடைப் பகுதிகள் இந்த தண்டின் தனிப்பட்ட

- |                  |            |
|------------------|------------|
| A) ஸலக்கோபோடியம் | B) அசோலா   |
| C) ஈக்கிஸ்ட்டம்  | D) டெரிஸ். |

Nodes and internodes are distinct in the stem of

- |               |            |
|---------------|------------|
| A) Lycopodium | B) Azolla  |
| C) Equisetum  | D) Pteris. |

9. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

ஸ்ரீ (A) : மாஸ்களின் வளர்ச்சி அடர்த்தியாகக் காணப்படும்.

காரணம் (R) : ஏனென்றால் அவை அதிக அளவில் கருவணுக்களை உருவாக்கின்றன.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

- |   |
|---|
| A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்   |
| B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல |
| C) (A) சரி ஆனால் (R) தவறு   |
| D) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.   |

Consider the following statements :

*Assertion (A) : The mosses form dense growths.*

*Reason (R) : They produce a large number of spores.*

Now select your answer according to the coding scheme given below :

- |   |
|---|
| A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)      |
| B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A) |
| C) (A) is true, but (R) is false  |
| D) Both (A) and (R) are false.  |

10. பட்டியல் I ஜ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

- | பட்டியல் I              | பட்டியல் II              |
|-------------------------|--------------------------|
| a) கண்ணிக்கூந்தல் பெரணி | 1. அசோலா சிற்றினம்       |
| b) நீர்ப்பெரணி          | 2. அடியாண்டம் சிற்றினம்  |
| c) புதர்ப்பெரணி         | 3. கிளிலாந்தஸ் சிற்றினம் |
| d) வெள்ளிப்பெரணி        | 4. டெரிடியம் சிற்றினம்.  |

குறியீடுகள் :

- |    | <b>a</b> | <b>b</b> | <b>c</b> | <b>d</b> |
|----|----------|----------|----------|----------|
| A) | 2        | 1        | 3        | 4        |
| B) | 4        | 3        | 2        | 1        |
| C) | 1        | 2        | 3        | 4        |
| D) | 2        | 1        | 4        | 3.       |

Match List I with List II correctly and select your answer using the codes given below :

- |    | <b>List I</b>    | <b>List II</b>                |
|----|------------------|-------------------------------|
| a) | Maiden hair fern | 1. <i>Azolla</i> species      |
| b) | Water fern       | 2. <i>Adiantum</i> species    |
| c) | Bracken fern     | 3. <i>Clellanthes</i> species |
| d) | Silver fern      | 4. <i>Pteridium</i> species.  |

Codes :

- |    | <b>a</b> | <b>b</b> | <b>c</b> | <b>d</b> |
|----|----------|----------|----------|----------|
| A) | 2        | 1        | 3        | 4        |
| B) | 4        | 3        | 2        | 1        |
| C) | 1        | 2        | 3        | 4        |
| D) | 2        | 1        | 4        | 3.       |

11. ஆஞ்ஜியோஸ்பெர்ம்களில் இருந்து ஜிம்னோஸ்பெர்ம்கள் வேறுபடுவது

- |                   |                     |
|-------------------|---------------------|
| A) வளர் இயல்பு    | B) வாழ் இடம்        |
| C) சைலம் உள்ளதால் | D) சூற்பை இல்லாதது. |

The gymnosperms differ from angiosperms in

- |                     |                      |
|---------------------|----------------------|
| A) habit            | B) habitat           |
| C) presence of wood | D) absence of ovary. |

12. இதில் வெஸல்கள் காணப்படும்

- |            |             |
|------------|-------------|
| A) சைகாஸ்  | B) பைனஸ்    |
| C) செட்ரஸ் | D) நீட்டம். |

Vessels are present in

- |           |            |
|-----------|------------|
| A) Cycas  | B) Pinus   |
| C) Cedrus | D) Gnetum. |

13. ஜிம்னோஸ்பெர்ம்களின் விதைகள் அனைத்தும்

- |  |
|--|
| A) சூற்பையுடன் இணைந்து காணப்படும்        |
| B) பழுத்தின் சுவருடன் இணைந்து காணப்படும் |
| C) திறந்த நிலையில்                       |
| D) இவற்றுள் எதுவுமில்லை.                 |

Seeds of gymnosperms are

- |                      |                           |
|----------------------|---------------------------|
| A) enclosed in ovary | B) enclosed in fruit wall |
| C) naked             | D) none of these.         |

14. எந்த தாவரத்தில் பழும் காணப்படாது ஆனால் விதை காணப்படும் ?

- |                       |                 |
|-----------------------|-----------------|
| A) கிளைசின் மேக்ஸ்    | B) பைனஸ்        |
| C) சொலானம் டியப்ரோஸம் | D) சூரியகாந்தி. |

In which plant, fruit is absent but seed is present ?

- |                             |                        |
|-----------------------------|------------------------|
| A) <i>Glycine max</i>       | B) <i>Pinus</i>        |
| C) <i>Solanum tuberosum</i> | D) <i>Helianthus</i> . |

15. அனைத்து உறுப்பினர்களும் தொல்லுயிர் படிமங்கள்

- |                     |                |
|---------------------|----------------|
| A) சைகடேல்ஸ்        | B) கோணிபர்வேஸ் |
| C) டெரிடோபெர்மேவிஸ் | D) நீட்டேவிஸ். |

All members are fossils in

- |                     |                |
|---------------------|----------------|
| A) Cycadales        | B) Coniferales |
| C) Pteridospermales | D) Gnetales.   |

16. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தொல்லுயிர் படிமம் ?

- |           |                |
|-----------|----------------|
| A) டெரிஸ் | B) சலாஜினெல்லா |
| C) அசோலா  | D) ரைனியா.     |

Which of the following is a fossil ?

- |           |                |
|-----------|----------------|
| A) Pteris | B) Selaginella |
| C) Azolla | D) Rhynia.     |

17. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது ஜிம்னோஸ்பெர்ம் அல்ல ?

- |           |             |
|-----------|-------------|
| A) சைகஸ்  | B) பைனஸ்    |
| C) டெரிஸ் | D) நீட்டம். |

Which of the following is not a Gymnosperm ?

- |           |            |
|-----------|------------|
| A) Cycas  | B) Pinus   |
| C) Pteris | D) Gnetum. |

18. கூம்பு தாவரங்களின் இலைகள் இந்த தக அமைவு பெற்றன

- |               |                   |
|---------------|-------------------|
| A) வறண்ட நிலை | B) நீர்நில நிலை   |
| C) உவர் நிலை  | D) இலை அனைத்தும். |

Leaves of conifers are adapted to

- |                      |                     |
|----------------------|---------------------|
| A) Xeric conditions  | B) Mesic conditions |
| C) Saline conditions | D) all of these.    |

19. 'கிறிஸ்துமஸ் மரம்' என்பது ஒரு

- |            |              |
|------------|--------------|
| A) சைகஸ்   | B) ஷபனஸ்     |
| C) நீட்டம் | D) ஆரகேரியா. |

A commonly known 'Christmas tree' is

- |           |               |
|-----------|---------------|
| A) Cycas  | B) Pinus      |
| C) Gnetum | D) Araucaria. |

20. பட்டியல் I லை பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

- | பட்டியல் I              | பட்டியல் II            |
|-------------------------|------------------------|
| a) ஷபனஸ் சிற்றினம்      | 1. சேகோ                |
| b) ஏபிஸ் சிற்றினம்      | 2. பென்சில் தயாரிக்க   |
| c) ஜாலனிபெரஸ் சிற்றினம் | 3. டர்பன்டைன் எண்ணெண்ட |
| d) சைகஸ் சிற்றினம்      | 4. கனடா பால்சம்.       |

குறியீடுகள் :

- |    | <b>a</b> | <b>b</b> | <b>c</b> | <b>d</b> |
|----|----------|----------|----------|----------|
| A) | 3        | 4        | 1        | 2        |
| B) | 4        | 3        | 2        | 1        |
| C) | 3        | 4        | 2        | 1        |
| D) | 1        | 2        | 3        | 4.       |

Match **List I** with **List II** correctly and select your answer using the codes given below :

- | <b>List I</b>               | <b>List II</b>    |
|-----------------------------|-------------------|
| a) <i>Pinus species</i>     | 1. Sago           |
| b) <i>Abies species</i>     | 2. Making pencil  |
| c) <i>Juniperus species</i> | 3. Turpentine oil |
| d) <i>Cycas species</i>     | 4. Canada balsam. |

**Codes :**

	<b>a</b>	<b>b</b>	<b>c</b>	<b>d</b>
A)	3	4	1	2
B)	4	3	2	1
C)	3	4	2	1
D)	1	2	3	4

21. கீழ்க்கண்டவற்றில் எதன் மலரில் பாலிபெட்டல் காணப்படுவதில்லை ?

- |               |                               |
|---------------|-------------------------------|
| A) குருசிபெரே | B) மால்வேஸி                   |
| C) வில்லியேஸி | D) கம்பாளிட்டே ( ஆஸ்ட்ரேஸி ). |

Which of the following does not have polypetalous flower ?

- |               |                               |
|---------------|-------------------------------|
| A) Cruciferae | B) Malvaceae                  |
| C) Liliaceae  | D) Compositae ( Asteraceae ). |

22. ஹீலியாந்தஸ் அனுஸ் ..... குடும்பத்தின் கீழ் வருகிறது.

- |              |                |
|--------------|----------------|
| A) மால்வேஸி  | B) லெக்ஷமினோஸி |
| C) ஆஸ்ட்ரேஸி | D) வில்லியேஸி. |

*Helianthus annus* comes under ..... family.

- |               |                |
|---------------|----------------|
| A) Malvaceae  | B) Leguminosae |
| C) Asteraceae | D) Liliaceae.  |

23. வெகுமினோஸியில் காணப்படும் சூல் ஒட்டு முறையானது

- |                |               |
|----------------|---------------|
| A) அச்சு ஒட்டு | B) பரைட்டல்   |
| C) சவர் ஒட்டு  | D) அடிச்சுல். |

In Leguminosae, the placentation is

- |             |             |
|-------------|-------------|
| A) axile    | B) parietal |
| C) marginal | D) basal.   |

24. கேபிடுலம் மஞ்சரியிடன் இன்வலுராக்கர் பூவடிச்செதில்களில் தட்டு மற்றும் கதிர் மலர்களைக் கொண்ட பண்புகளைக் கொண்டது எது ?

- |               |              |
|---------------|--------------|
| A) வெகுமினோஸி | B) அஸ்டிரேலி |
| C) லிலியேலி   | D) மால்வேலி. |

Capitulum inflorescence with involucre of bracts having disc and ray florets is characteristic of

- |                |               |
|----------------|---------------|
| A) Leguminosae | B) Asteraceae |
| C) Liliaceae   | D) Malvaceae. |

25. மலர்கள் 'அம்பெல்', இது ..... பண்பு.

- |            |              |
|------------|--------------|
| A) அபியேலி | B) ஆஸ்டிரேலி |
| C) போயேலி  | D) அரிகேலி.  |

Flowers are *Umbels* is the character of

- |             |               |
|-------------|---------------|
| A) Apiaceae | B) Asteraceae |
| C) Poaceae  | D) Arecaceae. |

26. செண்ட்டெல்லா ஏசியேட்டிகா இந்த குடும்பத்தின் கீழ் வருகிறது

- |                  |                 |
|------------------|-----------------|
| A) குகர்பிட்டேலி | B) மால்வேலி     |
| C) ஏபியேலி       | D) கம்பாஸிட்டே. |

*Centella astatica* belongs to the family

- |                  |               |
|------------------|---------------|
| A) Cucurbitaceae | B) Malvaceae  |
| C) Apiaceae      | D) Compsitae. |

27. கீழ்வருவனவற்றின் எந்த இலைகளில் 'சுரப்பிகள்' காணப்படுகிறது ?

- |             |                |
|-------------|----------------|
| A) ரூட்டேலி | B) மால்வேலி    |
| C) லிலியேலி | D) வெக்மினோலே. |

Which of the following has glands in leaves ?

- |              |                 |
|--------------|-----------------|
| A) Rutaceae  | B) Malvaceae    |
| C) Liliaceae | D) Leguminosae. |

28. கீழ்க்கண்டவற்றில் எந்த இலையில் லேட்டக்ஸ் காணப்படும் ?

- |                                  |                                |
|----------------------------------|--------------------------------|
| A) யூபார்பியா ஹிர்டா             | B) ஆடாதொடா வாஸிகா              |
| C) ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா. | D) ஓல்டன் லேண்டியா அம்பலேட்டா. |

Which of the following contains latex in leaf ?

- |                                   |                                   |
|-----------------------------------|-----------------------------------|
| A) <i>Euphorbia hirta</i>         | B) <i>Adhatoda vasica</i>         |
| C) <i>Andrographis paniculata</i> | D) <i>Oldenalandia umbellata.</i> |

29. ஜியா மேஸ் இந்த குடும்பத்தின் கீழ் வருகிறது

- |                |                     |
|----------------|---------------------|
| A) போயேலி      | B) குக்கர் பிட்டேலி |
| C) கன்வால்வேலி | D) சைப்பரேலி.       |

*Zea mays* comes under the family

- |                   |                  |
|-------------------|------------------|
| A) Poaceae        | B) Cucurbitaceae |
| C) Convolvulaceae | D) Cyperaceae.   |

30. இதன் மரத்தில் ரெசின் கணவாய் காணப்படுகிறது

- |                                 |                  |
|---------------------------------|------------------|
| A) அனாகார்டியம் ஆக்ஸிடென்ட்டேல் | B) ஓரைஸா சட்டைவா |
| C) அகிராந்திஸ் அஸ்பிரா          | D) கானா இண்டிகா. |

Resin canals are present in the wood of

- |                                  |                          |
|----------------------------------|--------------------------|
| A) <i>Anacardium occidentale</i> | B) <i>Oryza sativa</i>   |
| C) <i>Achyranthes aspera</i>     | D) <i>Canna indica</i> . |

31. கார்க்கேம்பியம் எதற்கு ஒர் எடுத்துக்காட்டு

- |                         |                        |
|-------------------------|------------------------|
| A) நூனி ஆக்கத்திக்      | B) இரண்டாம் ஆக்கத்திக் |
| C) முதல்நிலை ஆக்கத்திக் | D) பக்க ஆக்கத்திக்.    |

Cork cambium is an example of

- |                     |                       |
|---------------------|-----------------------|
| A) Apical meristem  | B) Secondary meristem |
| C) Primary meristem | D) Lateral meristem.  |

32. வென்டி செல் மற்றும் துணைச் செல்கள் இவற்றின் செயல்பாடுகள் மூலம் உருவாகின்றன

- |               |                              |
|---------------|------------------------------|
| A) பெல்லோஜன்  | B) வாஸ்குலார் கேம்பியம்      |
| C) டெர்மடோஜன் | D) இரண்டாம் நிலை ஆக்கத்திக். |

Lenticels and complementary cells are formed due to the activity of

- |               |                        |
|---------------|------------------------|
| A) phellogen  | B) vascular cambium    |
| C) dermatogen | D) secondary meristem. |

33. இதனுடைய செயல்பாடு தண்டில் காணப்படுவதால் குறுக்களை அதிகரிக்கப்படுகிறது

- |                        |                              |
|------------------------|------------------------------|
| A) புரோகேம்பியம்       | B) வாஸ்குலார் கேம்பியம்      |
| C) கிரவுண்ட் மெரிஸ்டம் | D) கார்க் மற்றும் பெல்லோஜன். |

Increase in diameter of stem is due to activity found in

- |                    |                        |
|--------------------|------------------------|
| A) procambium      | B) vascular cambium    |
| C) ground meristem | D) cork and phellogen. |

34. கைப்போடெர்மிஸ் செயல்பாட்டின் மூலம் இது கிடைக்கிறது

- A) இயங்குவதற்கு உதவி செய்தல்
- B) பாதுகாத்தல்
- C) சேமித்தல்
- D) நீண்டு சுருங்கும் தன்மை.

The function of hypodermis is to provide

- A) mechanical support
- B) protection
- C) storage
- D) elasticity

35. இதில் எந்த இரு வித்திலை செடி முதன்மை வாஸ்குலார் தொகுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட நிலையில்மெடுல்லரி பகுதியில் காணப்படுகிறது

- A) காலியுரினா
- B) போகன்வில்லா
- C) போயர்காவியா
- D) லேடனா.

In which of herbaceous dicot, abnormal primary vascular bundles are found in the medullary region ?

- A) Casuarina
- B) Bougainvillea
- C) Boerhaavia
- D) Lantana.

36. கிரான்ஸ் உள்ளமைப்பியல் இதில் காணப்படும்

- A)  $C_2$  தாவரங்கள்
- B)  $C_3$  தாவரங்கள்
- C)  $C_4$  தாவரங்கள்
- D) CAM தாவரங்கள்.

Kranz anatomy is shown by

- A)  $C_2$  plants
- B)  $C_3$  plants
- C)  $C_4$  plants
- D) CAM plants.

37. புரோகேம்பியம் பின்னால் இருக்கக்கூடிய எபிக்கல்மெரிஸ்டம் இதைக் கொடுக்கிறது ?

- A) வாஸ்குலார் கேம்பியம்
- B) கார்க் கேம்பியம்
- C) முதன்மை வாஸ்குலார் கற்றை மற்றும் வாஸ்குலார் கேம்பியம்
- D) முதன்மை வாஸ்குலார் கற்றைகள் மட்டும்.

Procambium situated just behind the apical meristem gives rise to

- A) vascular cambium
- B) cork cambium
- C) primary vascular bundles and vascular cambium
- D) only primary vascular bundles.

38. ஒரு விதையிலை தாவரங்களில் ஒட்டு போடுவது என்பது இயலாது ஏனென்றால்

- A) இதில் கேம்பியம் இல்லை
- B) வாஸ்குலார் கற்றைகள் இல்லை
- C) இணைகோடு நரம்பமைப்பு இதில் காணப்படுவதால்
- D) இவை செழிகள்.

In monocots, grafting is not possible because

- A) cambium is absent
- B) vascular bundles are absent
- C) parallel venation is found in leaves
- D) they are herbaceous.

39. கருவறுதலின் போது ஆஞ்சியோஸ்பெர்ஸ்மகளின் பெண் கேமிட்டோபைட் இந்த நிலையில் காணப்படும்

- |                        |                   |
|------------------------|-------------------|
| A) தனி செல் (ஒரு செல்) | B) நான்கு செல்கள் |
| C) ஏழு செல்கள்         | D) நிறைய செல்கள். |

A typical female gametophyte of angiosperm at the time of fertilization is

- |                 |                    |
|-----------------|--------------------|
| A) single cell  | B) four celled     |
| C) seven celled | D) several celled. |

40. இரட்டை கருவறுதல் என்பது இதனுடைய இணைவினால் உருவானது

- A) இரண்டு துருவ உட்கருவினால்
- B) இரண்டாம் நியகிளியஸ் மற்றும் ஆண்கேமிட்
- C) இரண்டு ஆண்கேமிட்டுடன் கூடிய ஒரு முட்டை
- D) இவற்றுள் எதுவுமில்லை.

Double fertilization refers to fusion of

- A) two polar nuclei
- B) secondary nucleus with male gamete
- C) two male gametes with an egg
- D) none of these.

41. கீழ்வருபனவற்றில் எந்த பாசி எதிர் உயிரியை தோற்றுவிக்கிறது ?

- A) யுலோத்ரிக்ஸ் மற்றும் ஸ்பைரோகிரா
- B) குளோரெல்லா மற்றும் காரா
- C) குளோரெல்லா மற்றும் ஹெந்ட்ரோடிக்ஷியான்
- D) நாஸ்டாக் மற்றும் அனபீனா.

Which of the following algae yield antibiotics ?

- A) Ulothrix and spirogyra
- B) Chlorella and chara
- C) Chlorella and Hydrodictyon
- D) Nostoc and Anabaena.

42. கீழ்க்குவனவற்றில் எது மிகவும் முன்னேறிய வகுப்பு பாசி ?

- |                 |                  |
|-----------------|------------------|
| A) குளோரோபைட்டா | B) சயனோபைட்டா    |
| C) ரோடோபைட்டா   | D) பிரையோபைட்டா. |

Which of the following is the most advanced group of Alga ?

- |                |               |
|----------------|---------------|
| A) Chlorophyta | B) Cyanophyta |
| C) Rhodophyta  | D) Bryophyta. |

43. இது ஒரு ஒட்டுண்ணி பச்சை பாசியாகும்

- |                   |                |
|-------------------|----------------|
| A) ஹார்வியல்லா    | B) செபெல்லாரஸ் |
| C) ஆலில்லட்டோரியா | D) சயனெல்லா.   |

Which is a parasitic green alga ?

- |                 |               |
|-----------------|---------------|
| A) Harveyella   | B) Cephaelous |
| C) Oscillatoria | D) Cyanella.  |

44. பிரிட்ஜின் பாசிகளின் வகைப்பாடு ..... வகுப்புகளை கொண்டது.

- |       |        |
|-------|--------|
| A) 10 | B) 11  |
| C) 12 | D) 13. |

Fritsch's classification of Algae has ..... number of classes.

- |       |        |
|-------|--------|
| A) 10 | B) 11  |
| C) 12 | D) 13. |

45. மரப்பட்டைகளில் வளரும் காளான்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

- |                |                   |
|----------------|-------------------|
| A) கார்டிகோலஸ் | B) ஜூபில்லஸ்      |
| C) சாக்ளிகோலஸ் | D) கோப்ரோபில்லஸ். |

The fungi that grow on barks of trees are called

- |                |                  |
|----------------|------------------|
| A) Corticolous | B) Zoophilous    |
| C) Saxicolous  | D) Coprophilous. |

46. காரிம குப்பைகளின் மேல் வளரக்கூடிய காளான்கள்

- |                |                    |
|----------------|--------------------|
| A) ஸ்போரோபைட்  | B) இயைந்த வாழ்க்கை |
| C) சாறுண்ணிகள் | D) ஓட்டுண்ணிகள்.   |

The fungus living on organic remains is known as

- |               |              |
|---------------|--------------|
| A) Sporophyte | B) Symbiont  |
| C) Saprophyte | D) Parasite. |

47. வைகன்களில் காணப்படுவது

- |  |
|--|
| A) பாசி மற்றும் காளான்களுக்கு இடையே உள்ள இணைப்பு         |
| B) பாசி மற்றும் காளான்களுக்கு இடையே உள்ள இயைந்த வாழ்க்கை |
| C) பாசி மற்றும் பாக்லரியாக்களுக்கு இடையே உள்ள உறவு       |
| D) மைக்கோரைசல் வேரின் கூட்டு வாழ்க்கை.                   |

Lichens show

- |  |
|--|
| A) link between algae and fungi            |
| B) symbiosis of algae and fungi            |
| C) relationship between algae and bacteria |
| D) association with mycorrhizal roots.     |

48. முதன் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட எதிர் உயிரி

- |               |                     |
|---------------|---------------------|
| A) டெராமைசின் | B) நியோமைசின்       |
| C) பெனிசிலின் | D) ஸ்டெரப்டோமைசின். |

First antibiotic isolated was

- |               |                  |
|---------------|------------------|
| A) Terramycin | B) Neomycin      |
| C) Penicillin | D) Streptomycin. |

49. பட்டியல் I லை பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

**பட்டியல் I**

- a) புகையிலையில் நாற்று அழுகல்
- b) இஞ்சியின் மட்டநிலத்தண்டு அழுகல்
- c) மஞ்சள் மட்ட நிலத்தண்டில் அழுகல்
- d) எபிலோமோச்சஸ் எஸ்குலந்டஸ் -இன் கனி அழுகல் நோய்

**பட்டியல் II**

- 1. பித்தியம் இன்டிகம்
- 2. பித்தியம் மொர்யானம்
- 3. பித்தியம் கிராமினிகோலம்
- 4. பித்தியம் ஸமரியோடைலம்.

குறியீடுகள் :

	<b>a</b>	<b>b</b>	<b>c</b>	<b>d</b>
A)	2	4	3	1
B)	2	1	3	4
C)	1	2	3	4
D)	4	3	2	1.

Match List I with List II correctly and select your answer using the codes given below :

**List I**

- a) Damping off of tobacco
- b) Rhizome rot of ginger
- c) Rhizome (or) root rot of turmeric
- d) Fruit rot of *Ablemoschous esculentus*

**List II**

- 1. *Pythium indicum*
- 2. *Pythium debaryanum*
- 3. *Pythium graminicolum*
- 4. *Pythium myriotylum*.

Codes :

	<b>a</b>	<b>b</b>	<b>c</b>	<b>d</b>
A)	2	4	3	1
B)	2	1	3	4
C)	1	2	3	4
D)	4	3	2	1.

50. ஜூம்ஸ்போர்கள் அனைத்தும்

- A) பாலிலா இனப்பெருக்க உடலம்
- B) பாலினப் பெருக்கி உடலம்
- C) உடல இனப்பெருக்கி உடலம்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

Zoospores are

- A) asexual reproductive bodies
- B) sexual reproductive bodies
- C) vegetative reproductive bodies
- D) none of these.

51. பாக்டீரியாவின் செயல்பாடு இதில் குறைவு

- A) மிதமான வெப்பத்தில்
- B) மிதமான அதிக வெப்பத்தில்
- C) குறைவான வெப்பத்தில்
- D) அதிக வெப்பத்தில்.

Bacterial activity is minimum at

- A) moderate temperature
- B) moderately high temperature
- C) low temperature
- D) high temperature.

52. பாக்டீரியாவின் பால் காரணிகள்

- A) பால் பைலஸ்
- B) RNA
- C) F-ரிலிகான்
- D) குரோமோசோமல் ரிப்ளிகான்.

Sex factor in bacteria is

- A) sex pilus
- B) RNA
- C) F-relicon
- D) chromosomal replicon.

53. ஒரு பாக்டீரியா கெல்லானது ஒவ்வொரு நிமிடமும் பிரிவடையும் மற்றும் அது ஒரு கோப்பையை நிரப்புவதற்கு ஒரு மணி நேரமாகும். அதைக்கோப்பை நிரப்புவதற்கு எவ்வளவு நேரமாகும்?

- A) ஒரு நிமிடம்
- B) அறுபது நிமிடம்
- C) ஐம்பத்தொன்பது நிமிடம்
- D) இருபத்தொன்பது நிமிடம்.

If a bacterial cell divides in every minute and it takes one hour to fill a cup, how much time will it take to fill up half cup ?

- A) 1 minute
- B) 60 minutes
- C) 59 minutes
- D) 29 minutes.

54. ஆல்கஹால் தயாரிப்பதற்கு பயன்படும் பாக்டீரியா

- A) குடோமோனாஸ் வின்டினெரி
- B) கிளாஸ்டிரிடியம் பியுட்ரிக்கம்
- C) வியுகோநாஸ்டாக் டெக்ஸ்ராணிக்கம்
- D) அசெட்டோபேக்டர் அசிட்டம்.

Bacteria used in the production of alcohol is

- A) *Pseudomonas lindneri*
- B) *Clostridium butyricum*
- C) *Leuconostoc dextranicum*
- D) *Acetobacter aceti*.

55. ஸ்ட்ரப்டோக்மைசின் எதிலிருந்து பெறப்படுகிறது

- A) ஸ்ட்ரப்ரோக்மைசிஸ் வெனிகுலேயே
- B) ஸ்ட்ரப்டோக்மைசிஸ் கிரிசியஸ்
- C) ஸ்ட்ரப்டோக்மைசிஸ் கோவியஸ்
- D) ஸ்ட்ரப்டோக்மைசிஸ் ப்ராடிய்.

Streptomycin is produced by

- A) *Streptomyces venezuelae*
- B) *Streptomyces griseus*
- C) *Streptomyces scleous*
- D) *Streptomyces fradie*.

56. வெண்ணெய் தயாரிப்பதில் பயன்படும் பாக்டீரியா

- A) விகோநாஸ்டாக் கிட்ரிவோரம்
- B) விகோநாஸ்டாக் டெக்ஸ்ராணிக்கம்
- C) இ.கோவை
- D) அல்கெலிழின்ஸ் விஸ்கோலேக்டஸ்.

Bacteria used in the preparation of butter is

- A) *Leuconostoc citrivorum*
- B) *Leuconostoc dextranicum*
- C) *E.coli*
- D) *Alcaligenes viscolactis*.

57. இது மிகப்பெரிய வைரஸ்

- |                        |                        |
|------------------------|------------------------|
| A) உண்ட் டியுமர் வைரஸ் | B) பாக்ஸ் வைரஸ்        |
| C) TMV                 | D) இன்டுனூயன்ஸா வைரஸ். |

Largest virus is

- |                       |                     |
|-----------------------|---------------------|
| A) wound tumour virus | B) pox virus        |
| C) TMV                | D) Influenza virus. |

58. சின்னம்மை நோய் இதனால் ஏற்படுகிறது

- |                  |                    |
|------------------|--------------------|
| A) பாக்ஹரியா     | B) வாரிச்கெல்லா    |
| C) பாக்ஹரியோபேஜ் | D) மைக்கோபிளாஸ்மா. |

Chicken-pox is caused by

- |                  |                |
|------------------|----------------|
| A) bacteria      | B) varicella   |
| C) bacteriophage | D) mycoplasma. |

59. வைரஸ் உயிருள்ளவை என்பதற்கான ஆதாரம் இது

- |                         |                                   |
|-------------------------|-----------------------------------|
| A) நோய் ஏற்படுத்துவது   | B) தானே இரட்டிப்படைதல்            |
| C) செல் சவ்வை துளைத்தல் | D) கண்டிப்பாக காற்றில்லா சுவாசம். |

The best evidence in support of viruses being living is

- |   |
|---|
| A) these cause disease                      |
| B) these show self replication              |
| C) these penetrate cell membrane            |
| D) these show strict anaerobic respiration. |

60. வைரஸ் எப்பொழுதும் முழு தாவரத்தையும் பாதிக்கக் கூடியது. இது தவிர

- |          |                     |
|----------|---------------------|
| A) வேர்  | B) இலை              |
| C) தண்டு | D) நூனி ஆக்கத்திக். |

**Viruses usually infect whole plant except**

- |         |                     |
|---------|---------------------|
| A) root | B) leaves           |
| C) stem | D) apical meristem. |

61. கொழுப்புகளும் மற்றும் எண்ணெய்களும் இவற்றின் கூட்டுப்பொருள்

- |                |               |
|----------------|---------------|
| A) ஆல்கஹால்    | B) எஸ்டர்ஸ்   |
| C) ஆல்டிவைட்ஸ் | D) அமிலங்கள். |

**Fats and oils are mixture of**

- |              |           |
|--------------|-----------|
| A) alcohols  | B) esters |
| C) aldehydes | D) acids. |

62. ஒரு மூலக்கூறு குளுக்கோஸில் ( $C_6 H_{12} O_6$ ) ..... பெற்றிருக்கும்.

- |                        |                         |
|------------------------|-------------------------|
| A) 680 கி.கலோரி ஆற்றல் | B) 686 கி.கலோரி ஆற்றல்  |
| C) 860 கி.கலோரி ஆற்றல் | D) 7.3 கி.கலோரி ஆற்றல். |

**One molecule of glucose ( $C_6 H_{12} O_6$ ) contains about**

- |                        |                         |
|------------------------|-------------------------|
| A) 680 k.cal of energy | B) 686 k.cal of energy  |
| C) 860 k.cal of energy | D) 7.3 k.cal of energy. |

63. ஒரு கிராம் கார்போனைட்ரேட் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலின் அளவு

- |                    |                    |
|--------------------|--------------------|
| A) இரண்டு கலோரிகள் | B) மூன்று கலோரிகள் |
| C) நான்கு கலோரிகள் | D) ஐந்து கலோரிகள். |

**One gram of carbohydrate yields an energy of**

- |                  |                   |
|------------------|-------------------|
| A) two calories  | B) three calories |
| C) four calories | D) five calories. |

64. அடினன் ஒருவிதமான

- |                                |             |
|--------------------------------|-------------|
| A) நைட்ரோஜினஸ் பேஸ் (பிழூரின்) | B) கொழுப்பு |
| C) கார்போனைட்ரேட்              | D) புரதம்.  |

**Adenine is a kind of**

- |                                |             |
|--------------------------------|-------------|
| A) nitrogenous base ( purine ) | B) fat      |
| C) carbohydrate                | D) protein. |

65. கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்போகாலிட்ரேட்டுகளில், எது ஒற்றைக்கர்க்கனா?

- |               |              |
|---------------|--------------|
| A) குளுக்கோஸ் | B) ஸ்டார்ச்  |
| C) செல்லுலோஸ் | D) சுக்ரோஸ். |

**Which one of the following carbohydrates is a monosaccharide ?**

- |              |             |
|--------------|-------------|
| A) Glucose   | B) Starch   |
| C) Cellulose | D) Sucrose. |

66. வைட்டமின் K வின் வேறு பெயர்

- |                   |                 |
|-------------------|-----------------|
| A) டோகோபீரால்     | B) ரிபோபிளோவின் |
| C) பில்லோகோய்னோன் | D) ஏஜ்ரோப்தால். |

**Vitamin K is also known as**

- |                  |                 |
|------------------|-----------------|
| A) Tocopherol    | B) Riboflavin   |
| C) Phylloquinone | D) Axerophthol. |

67. இந்த நிகழ்வின் போது ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது

- |                                  |
|----------------------------------|
| A) கிளைக்காலிலிஸ்                |
| B) கிரெப்ஸ் சுழற்சியில்          |
| C) எல்க்ட்ரான் மாற்றத் தொடர்     |
| D) ADP பாஸ்பாரிலேஸன் ஆகும் போது. |

**Oxygen is utilized in the process of**

- |                             |                            |
|-----------------------------|----------------------------|
| A) Glycolysis               | B) Krebs cycle             |
| C) Electron transport chain | D) Phosphorylation of ADP. |

68. கீழ்க்கண்டவற்றில் எவை எளிமையான புரதம் அல்ல ?

- A) ஆஸ்புமின்ஸ்
- B) குளோபுலின்ஸ்
- C) புரோலமேன்ஸ்
- D) கிளைக்கோ புரதங்கள்.

Which one of the following is not a simple protein ?

- A) Albumins
- B) Globulins
- C) Prolamins.
- D) Glycoproteins.

69. கீழே கொடுக்கப்பட்டுள்ள கார்போஹைட்ரேட்களில் எது / எவை நீரால் பகுக்கப்படக்கூடியது / வை ?

- A) மானோ சர்க்கரை ( ஓற்றை சர்க்கரை )
- B) ஓலிகோ சர்க்கரை
- C) பல கூட்டுச்சர்க்கரை
- D) (B) மற்றும் (C) இரண்டும்.

Which of the following carbohydrates can be hydrolysed ?

- A) Monosaccharides
- B) Oligosaccharides
- C) Polysaccharides
- D) Both (B) and (C).

70. இவை செரிக்கப்படுவதால் அமினோஅமிலங்கள் உருவாகின்றன

- A) கொழுப்பு
- B) புரதம்
- C) மினரல்ஸ்
- D) ஸ்டார்ச் ( மாவுப்பொருள் ).

Amino acids are formed by the digestion of

- A) Fats
- B) Proteins
- C) Minerals
- D) Starch.

71. DDT என்பது ஒரு

- A) எதிர் உயிரி
- B) உயிரிகளால் சிறைக்கக்கூடிய மாசுபடுத்தும் பொருள்
- C) உயிரிகளால் சிறைக்க முடியாத மாசுபடுத்தும் பொருள்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

DDT is a/an

- A) antibiotic
- B) biodegradable pollutant
- C) non-biodegradable pollutant
- D) none of these.

72. காலம் மற்றும் இருப்பிடம் கருதுகோளை தெரிவித்தவர்

- |             |              |
|-------------|--------------|
| A) வில்லிஸ் | B) வில்லியம் |
| C) கெய்ன்   | D) குட்.     |

Age and area hypothesis was proposed by

- |           |            |
|-----------|------------|
| A) Willis | B) William |
| C) Cain   | D) Good.   |

73. பசுமைழில்ல விளைவின் விளைவு

- A) பெருங்கடலை குடேற்றுகிறது
- B) நிலப்பரப்பை குடேற்றுகிறது
- C) புவியின் வளிமண்டலத்தை குடேற்றுகிறது
- D) இவற்றுள் எதுவுமில்லை.

**Greenhouse effect results in**

- A) warming of the ocean
- B) warming of the land
- C) warming of the earth's atmosphere
- D) none of these.

74. கீழ்க்கண்ட எந்த வேதிப்பொருள் குறைபாடு உள்ள மண்ணில் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் வளரும்?

- |              |             |
|--------------|-------------|
| A) கால்சியம் | B) போரான்   |
| C) நைட்ரஜன்  | D) கந்தகம். |

**Insectivorous plants grow in soil deficient in**

- |             |             |
|-------------|-------------|
| A) Calcium  | B) Boron    |
| C) Nitrogen | D) Sulphur. |

75. சமூகக் காடுகளின் நோக்கமானது இதனைப் பெறுவதாகும்

- |                     |                     |
|---------------------|---------------------|
| A) விறகு            | B) கால்நடைத் தீவனம் |
| C) சிறுவகை உற்பத்தி | D) இவை அனைத்தும்.   |

**The aim of social forestry is to obtain**

- |                  |                  |
|------------------|------------------|
| A) fire wood     | B) fodder        |
| C) minor produce | D) all of these. |

76. அமில மழையை உண்டாக்குவது எது?

- |             |                               |
|-------------|-------------------------------|
| A) அமோனியா  | B) S மற்றும் N இன் ஆக்ஸைடுகள் |
| C) மீத்தேன் | D) இவை அனைத்தும்.             |

**Acid rain is caused by**

- |            |                      |
|------------|----------------------|
| A) Ammonia | B) Oxides of S and N |
| C) Methane | D) All of these.     |

77. அதிகமாக மாசுபடுதலை உண்டாக்கும் காரணிகள்

- |                      |                       |
|----------------------|-----------------------|
| A) மனிதர்கள்         | B) விலங்குகள்         |
| C) பசுமையக வாயுக்கள் | D) புறங்காக கதிர்கள். |

The major pollution causing agents are

- |                     |             |
|---------------------|-------------|
| A) humans           | B) animals  |
| C) greenhouse gases | D) UV rays. |

78. கீழ்க்கண்டவற்றுள் எது மனிதனால் உண்டாக்கப்பட்ட சூழ்நிலைத் தொகுப்பு

- |                 |                 |
|-----------------|-----------------|
| A) பாலைவனங்கள்  | B) புல்வெளி     |
| C) விளைநிலங்கள் | D) கழிமுகங்கள். |

Which one of the following is a man-made ecosystem ?

- |                        |               |
|------------------------|---------------|
| A) Deserts             | B) Grasslands |
| C) Agricultural fields | D) Estuaries. |

79. தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரங்களுக்கு ஒர் உதாரணம்

- |                |             |
|----------------|-------------|
| A) வெறட்ரில்லா | B) கெபா     |
| C) வெம்னா      | D) நிலம்போ. |

An example of free floating hydrophyte is .

- |             |             |
|-------------|-------------|
| A) hydrilla | B) typha    |
| C) lemna    | D) nelumbo. |

80. 'விவிப்பேரி' என்ற விதை முளைத்தல் எந்த வகைத் தாவரங்களில் காணப்படுகிறது ?

- |                   |                  |
|-------------------|------------------|
| A) வெறட்ரோபைட்கள் | B) க்ரோஃபைட்கள்  |
| C) மாங்குரோவ்கள்  | D) மீசோஃபைட்கள். |

The phenomenon called vivipary is observed in

- |                |                |
|----------------|----------------|
| A) Hydrophytes | B) Xerophytes  |
| C) Mangroves   | D) Mesophytes. |

81. உட்கரு இதனைப் பெற்றிருக்கின்றன

- A) டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ
- B) டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மற்றும் புரதம்
- C) டி.என்.ஏ.
- D) ஆர்.என்.ஏ.

The nucleoli contain

- |                |                         |
|----------------|-------------------------|
| A) DNA and RNA | B) DNA, RNA and Protein |
| C) DNA         | D) RNA.                 |

82. இந்த புரதமானது குரோமேட்டின் உருவாவதற்கு மிகவும் அவசியமாகும்

- |             |               |
|-------------|---------------|
| A) ஆக்டின்  | B) டியூபுலின் |
| C) ஹிஸ்டோன் | D) மையோசின்.  |

Protein essential for chromatin formation is

- |            |            |
|------------|------------|
| A) Actin   | B) Tubulin |
| C) Histone | D) Myosin. |

83. புரோட்டோபிளாசத்தில் கொல்லாய்டல் கொள்கையை உருவாக்கியவர்

- |              |             |
|--------------|-------------|
| A) பட்ஸ்சிலி | B) ஆஸ்ட்மன் |
| C) பிளமிங்   | D) பிஸ்சர். |

Colloidal theory of protoplasm was given by

- |             |             |
|-------------|-------------|
| A) Butschli | B) Altmann  |
| C) Flemming | D) Fischer. |

84. 'புரோட்டோபிளாசம் என்பது உயிரின் பருப்பொருள் அடிப்படை' - இக்கூற்றை கூறியவர்

- |                |             |
|----------------|-------------|
| A) டூஜீஆர்டின் | B) சக்வான்  |
| C) ஹுக்ஸல்     | D) வாட்சன். |

"Protoplasm is the physical basis of life" was said by

- |             |            |
|-------------|------------|
| A) Dujardin | B) Schwann |
| C) Huxley   | D) Watson. |

85. புரோட்டோபிளாசத்தில் மிக அதிக அளவில் காணப்படும் கரிமப்பொருள்

- |               |                   |
|---------------|-------------------|
| A) நீர்       | B) கார்போனைட்ரேட் |
| C) புரோட்டென் | D) டி.என்.ஏ.      |

The largest amount of organic substance in protoplasm is

- |            |                  |
|------------|------------------|
| A) water   | B) carbohydrates |
| C) protein | D) DNA.          |

86. பிளாஸ்மா சவ்வு இதனால் உருவானது

- |   |
|---|
| A) லிப்பிடுகள் மற்றும் புரதங்கள்                            |
| B) புரதங்கள் மட்டும்  |
| C) புரதங்கள், கொஞ்சம் நியூக்லிக் அமிலம் மற்றும் லிப்பிடுகள் |
| D) புரதங்கள், கார்போனைட்ரேட்டுகள் மற்றும் லிப்பிடுகள்.      |

Plasma membrane is composed of

- |  |
|--|
| A) lipids and proteins                           |
| B) proteins only                                 |
| C) proteins, some bits of nucleic acid and lipid |
| D) proteins, carbohydrates and lipids.           |

87. ஒவ்வொரு உயிர்வாழும் செல்களும் இதைப் பெற்றுள்ளன

- |                   |                 |
|-------------------|-----------------|
| A) சவ்வு          | B) உணவுக்குமிழி |
| C) குளோரோபிளாஸ்ட் | D) செல்கவர்.    |

Every living cell has a

- |                |                 |
|----------------|-----------------|
| A) membrane    | B) food vacuole |
| C) chloroplast | D) cell wall.   |

88. உயிருள்ள பொருள்கள் அனைத்தும் இதன் அடிப்படையாகக் கொண்டு யூகோரியாட்டுகள் மற்றும் புரோகோரியாட்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளன.

- A) ரிபோசோம்கள்
- B) உட்கரு
- C) பிளாஸ்மா சவ்வு
- D) இவற்றுள் எதுவுமில்லை.

**The basis of grouping of living organisms into eukaryotes and prokaryotes is**

- A) ribosomes
- B) nucleus
- C) plasma membrane
- D) none of these.

89. உயிருள்ள செல்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த அமைப்பு செல்லிற்கு உள்ளே மற்றும் வெளியே பொருட்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்துகின்றன?

- A) சென்ட்ரோசோம்
- B) செல்சவர்
- C) செல்சவ்வு
- D) ரைபோசோம்.

**Which of the following structures controls the transport of the material into and out of living cells ?**

- A) Centrosome
- B) Cell wall
- C) Cell membrane
- D) Ribosome.

90. பிளாஸ்மா ஜெல் இவ்வாறு அழைக்கப்படுகிறது

- A) எக்டோபிளாசம்
- B) எங்டோபிளாசம்
- C) புரோட்டோபிளாசம்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

**Plasma gel is the name of**

- A) Ectoplasm
- B) Endoplasm
- C) Protoplasm
- D) None of these.

91. பாசிகள் இதனை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது ?

- |                     |                |
|---------------------|----------------|
| A) கசையிழைகள்       | B) வளர் இயல்பு |
| C) வாழ்க்கை சமுற்றி | D) நிறமிகள்.   |

**Classification of Algae is mainly based on**

- |                 |              |
|-----------------|--------------|
| A) Flagellation | B) Habit     |
| C) Life cycle   | D) Pigments. |

92. இதில் பச்சையம் காணப்படவில்லை

- |               |            |
|---------------|------------|
| A) நாஸ்டாக்   | B) ரைசோபஸ் |
| C) பியுனேரியா | D) கைகாஸ். |

**Chlorophyll is absent in**

- |            |             |
|------------|-------------|
| A) Nostoc  | B) Rhizopus |
| C) Funaria | D) Cycas.   |

93. இதிலிருந்து அயோதின் எடுக்கப்படுகிறது

- |                 |                  |
|-----------------|------------------|
| A) எக்டோகார்பஸ் | B) லாமினேரியா    |
| C) வவுக்கீரியா  | D) பாலிகைபோனியா. |

**Iodine is obtained from**

- |               |                  |
|---------------|------------------|
| A) Ectocarpus | B) Laminaria     |
| C) Vaucheria  | D) Polysiphonia. |

94. ஆதார உயிரிகளின் திசுக்களின் உள்ளே வளரக்கூடிய காளான்கள்

- |               |               |
|---------------|---------------|
| A) வித்தோபைட் | B) எபிபைட்    |
| C) எண்டோபைட்  | D) எக்டோபைட். |

**Fungi that grow inside the host tissues are**

- |               |               |
|---------------|---------------|
| A) Lithophyte | B) Epiphyte   |
| C) Endophyte  | D) Ectophyte. |

95. பெண்கிலியம் என்றால் என்ன ?

- |           |                |
|-----------|----------------|
| A) வைரஸ்  | B) பாசி        |
| C) காளான் | D) பாக்ஷிரியா. |

What is penicillium ?

- |           |               |
|-----------|---------------|
| A) Virus  | B) Alga       |
| C) Fungus | D) Bacterium. |

96. ஒன்றுக்கொன்று பகிர்ந்து வாழ்க்கை ஒரு முக்கிய எடுத்துக்காட்டு

- |             |               |
|-------------|---------------|
| A) ஆர்க்கிட | B) கல்குட்டா  |
| C) வைகன்    | D) சாண்டலும். |

Best example of mutualism is

- |           |              |
|-----------|--------------|
| A) orchid | B) cuscuta   |
| C) lichen | D) santalum. |

97. பாறைகளின் மேல் வளர்க்கூடிய வைகன்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

- |                |                    |
|----------------|--------------------|
| A) கார்டிகோலஸ் | B) கோப்பிரோபில்லஸ் |
| C) டெரிக்கோலஸ் | D) சக்ளிகோலஸ்.     |

Lichens growing on rocks are called

- |                |                 |
|----------------|-----------------|
| A) corticolous | B) coprophilous |
| C) terricolous | D) saxicolous.  |

98. முதன்முதலில் இதில் இருந்து ஜிப்ரெவின் கண்டுபிடிக்கப்பட்டது

- |                                   |
|-----------------------------------|
| A) பாசிகள்                        |
| B) காளான்                         |
| C) பாக்ஷிரியா                     |
| D) உயர்வகைத் தாவரங்களின் வேர்கள். |

Gibberellin was first discovered from

- |             |                            |
|-------------|----------------------------|
| A) algae    | B) fungi                   |
| C) bacteria | D) roots of higher plants. |
99. பட்டியல் I லை பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

**பட்டியல் I**

- a) பிசின் நாளம்
- b) பொய் இண்டுசியம்
- c) வைரஸ் எண்பது
- d) லீட்டுவென்றுறுக்க

**பட்டியல் II**

- 1. பாக்ஷரியா
- 2. விஷம் (நச்ச)
- 3. பைனஸ்
- 4. அடியாண்டம்.

குறியீடுகள் :

- |    | <b>a</b> | <b>b</b> | <b>c</b> | <b>d</b> |
|----|----------|----------|----------|----------|
| A) | 1        | 2        | 3        | 4        |
| B) | 3        | 4        | 2        | 1        |
| C) | 3        | 2        | 1        | 4        |
| D) | 3        | 1        | 2        | 4.       |

Match List I with List II correctly and select your answer using the codes given below :

**List I**

- a) Resin ducts
- b) False indusium
- c) Virus means
- d) Leeuwenhoek

**List II**

- 1. Bacteria
- 2. Poison
- 3. Pinus
- 4. Adiantum.

Codes :

- |    | <b>a</b> | <b>b</b> | <b>c</b> | <b>d</b> |
|----|----------|----------|----------|----------|
| A) | 1        | 2        | 3        | 4        |
| B) | 3        | 4        | 2        | 1        |
| C) | 3        | 2        | 1        | 4        |
| D) | 3        | 1        | 2        | 4.       |

100. பட்டியல் I ஜ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

## பட்டியல் I

- a) பாசிகளின் பகுதி
- b) பாதுகாக்கப்பட்ட தொல்லுயிர்படிமம்
- c) இருசொற் பெயர்கள்
- d) வைகோபோடியம்

## பட்டியல் II

- 1. இலத்தீன்
- 2. பவள வேர்கள்
- 3. கிளப் மாஸ்
- 4. பெட்டிரிபிகேஷன்

குறியீடுகள் :

**a      b      c      d**

- A) 1      2      3      4
- B) 3      4      1      2
- C) 2      4      1      3
- D) 4      3      2      1.

Match List I with List II correctly and select your answer using the codes given below :

## List I

- a) Algal zone
- b) Preserved fossil
- c) Binomial names
- d) Lycopodium

## List II

- 1. Latin
- 2. Coralloid root
- 3. Club moss
- 4. Petrification

Codes :

**a      b      c      d**

- A) 1      2      3      4
- B) 3      4      1      2
- C) 2      4      1      3
- D) 4      3      2      1.

101. இங்கு தவிர பாக்ஷரியாக்கள் அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது ?

- |             |                             |
|-------------|-----------------------------|
| A) பனிகட்டி | B) மண்                      |
| C) கடல்நீர் | D) சுத்திகரிக்கப்பட்ட நீர். |

**Bacteria are present everywhere except in**

- |              |                     |
|--------------|---------------------|
| A) ice       | B) soil             |
| C) sea water | D) distilled water. |

102. இயற்கையாக மனிதனின் உணவுப்பாதையில் காணப்படும் பாக்ஷரியா

- |                        |                    |
|------------------------|--------------------|
| A) அஸெட்டோபாக்டர்      | B) கிளோஸ்ட்ரீடியம் |
| C) பேசில்லஸ் சபுடிவிஸ் | D) இ.கோலை.         |

**The bacterium naturally present in human alimentary canal is**

- |                             |                       |
|-----------------------------|-----------------------|
| A) <i>Azotobacter</i>       | B) <i>Clostridium</i> |
| C) <i>Bacillus subtilis</i> | D) <i>E.coli.</i>     |

103. உடல் முழுவதும் கசையிழைகளைப் பெற்றிருக்கும் பாக்ஷரியாக்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

- |                   |                  |
|-------------------|------------------|
| A) மாணோடிரைக்கஸ்  | B) பெரிடிரைக்கஸ் |
| C) லேஃபொடிரைக்கஸ் | D) ஏடிரைக்கஸ்.   |

**Bacteria bearing flagella all over bodies are called**

- |                  |                 |
|------------------|-----------------|
| A) Monotrichous  | B) Peritrichous |
| C) Lophotrichous | D) Atrichous.   |

104. எந்த சாயமானது கிராம் பாஸிட்டிவ் பாக்ஷரியாவிலிருந்து கிராம் நெகடிவ் பாக்ஷரியாவை வேறுபடுத்தி காட்டுகிறது ?

- |             |                     |
|-------------|---------------------|
| A) ஈயோசின்  | B) கிரிஸ்டல் வயலெட் |
| C) கார்மைன் | D) கெமட்டாக்ஷெலின். |

The stain used to distinguish gram-positive bacteria from gram-negative one is

- |            |                   |
|------------|-------------------|
| A) eosin   | B) crystal violet |
| C) carmine | D) haematoxylin.  |

105. இ.கோலை-ல் பாலினப் பெருக்கம் இதன் மூலம் நடைபெறுகிறது

- |           |                   |
|-----------|-------------------|
| A) ஜோகேமி | B) அனைசோகேமி      |
| C) ஊகேமி  | D) காண்டூல்கேசன். |

In E.coli sexual reproduction occurs by

- |            |                 |
|------------|-----------------|
| A) Isogamy | B) Anisogamy    |
| C) Oogamy  | D) Conjugation. |

106. கீழுள்ளவற்றில் எது பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ?

- |                  |                |
|------------------|----------------|
| A) ஆர்த்ரிடிக்ஸ் | B) சீதபேதி     |
| C) பெரி-பெரி     | D) டிப்திரியா. |

Which of the following diseases is caused by bacteria ?

- |              |                      |
|--------------|----------------------|
| A) Arthritis | B) Amoebic dysentery |
| C) Beri-beri | D) Diphtheria.       |

107. வைரஸ் எனப்படுவது

- |  |
|--|
| A) உயிர்றது  |
| B) உயிருள்ளது  |
| C) உயிருள்ள மற்றும் உயிர்றது இவற்றுக்கிடையே இடைப்பட்ட தொகுப்பு |
| D) உயிருள்ளவை ஆனால் பெருக்கம் அடைவதை இழந்துவிட்டவை.            |

Viruses are considered

- |   |
|---|
| A) non-living   |
| B) living   |
| C) transitional group between living and non-living         |
| D) living organisms which has lost power of multiplication. |

108. ஒரு பேக்ஸியோபேஜ் இதனை பெற்றிருக்கும்

- |                       |                        |
|-----------------------|------------------------|
| A) RNA மட்டும்        | B) DNA மட்டும்         |
| C) RNA மற்றும் புரதம் | D) DNA மற்றும் புரதம். |

A bacteriophage consists of

- |                    |                     |
|--------------------|---------------------|
| A) RNA only        | B) DNA only         |
| C) RNA and protein | D) DNA and protein. |

109. இதில் RNA மற்றும் DNA இரண்டும் காணப்படுவதில்லை

- |                 |                   |
|-----------------|-------------------|
| A) ஜெமினி வைரஸ் | B) மைக்கோபிளாஸ்மா |
| C) நியூரோஸ்போரா | D) மைஸோமைசீட்ஸ்.  |

Both RNA and DNA are not found in

- |                 |                 |
|-----------------|-----------------|
| A) Gemini virus | B) Mycoplasma   |
| C) Neurospora   | D) Myxomycetes. |

110. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எது சரியானது ?

- |   |
|---|
| A) வைரஸ் ஒரு பகுதி நேர ஒட்டுண்ணி                        |
| B) பூஞ்சை அனைத்தும் நோய் ஏற்படுத்தும்                   |
| C) பாசிகள் அனைத்தும் யூகேரியோடிக்                       |
| D) மனித இனத்திற்கு பாக்ஸியா எப்பொழுதும் தீங்கு செய்பவை. |

Which one of the following statements is correct ?

- |  |
|--|
| A) Viruses are obligate parasites          |
| B) All fungi are pathogenic                |
| C) All algae are eukaryotic                |
| D) Bacteria are always harmful to mankind. |

111. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : ரோஜா சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது, ஏனென்றால் ஆந்தோசயனின் காணப்படுவதால்.

காரணம் (R) : கெட்டோபிளாசத்தில் ஆந்தோசயனின் கரைந்துள்ளது.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீடில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

- A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C) (A) சரி ஆனால் (R) தவறு
- D) (A) தவறு ஆனால் (R) சரி.

Consider the following statements :

*Assertion (A) : Roses appear red because of anthocyanin.*

*Reason (R) : Anthocyanins are dissolved in the cytoplasm.*

Now select your answer according to the coding scheme given below :

- A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
- C) (A) is true, but (R) is false
- D) (A) is false, but (R) is true.

112. பயிர்பெருக்க முறைகளில் ஏன் ஒருமய தாவரங்களை பயன்படுத்துகிறார்கள் ?

- A) ஓடுங்கு பண்புகள் வெளிப்படுகிறது
- B) ஓங்கு பண்புகள் வெளிப்படுகிறது
- C) (A) மற்றும் (B) இரண்டுமே
- D) அவைகள் குறைந்த வாழ்க்கை சூழ்சி உடையது.

**Why haploids are preferred for their use in breeding programmes ?**

- A) Recessive characters are expressed
- B) Dominant characters are expressed
- C) Both (A) and (B)
- D) They have short life cycles.

**113. மிகவும் முக்கியமான பாசுமதி அரிசி பயிரிடும் மாநிலம்**

- |                     |              |
|---------------------|--------------|
| A) ஆந்திரப்பிரதேசம் | B) கேரளா     |
| C) உத்திரப்பிரதேசம் | D) கர்நாடகா. |

**The main 'Basmati' rice producing state of our country is**

- |                   |               |
|-------------------|---------------|
| A) Andhra Pradesh | B) Kerala     |
| C) Uttar Pradesh  | D) Karnataka. |

**114. பயிர் பெருக்கத்தின் முக்கிய நோக்கமானது**

- A) நோய் இல்லாத வகைகளை உருவாக்குவது
- B) அதிக மக்குல் தரும் வகைகளை உருவாக்குவது
- C) வெகு சீக்கிரமாக முதிர்ச்சியடையும் வகைகளை உருவாக்குவது
- D) இவை அனைத்தும்.

**Aims of plant breedings are to produce**

- |                             |                            |
|-----------------------------|----------------------------|
| A) disease free varieties   | B) high yielding varieties |
| C) early maturing varieties | D) all of these.           |

**115. எந்த வகையான மண் நெல் பயிரிடுவதற்கு ஏற்றது**

- |                                 |                     |
|---------------------------------|---------------------|
| A) கரிசல் மண்                   | B) செம்மண்          |
| C) நீர் பாசனம் செய்யப்படும் மண் | D) மணைப்பாங்கான மண் |

Which kind of soil is suitable for cultivation of paddy ?

- |              |           |
|--------------|-----------|
| A) Black     | B) Red    |
| C) Irrigated | D) Sandy. |

116. தாவரங்களில் காணப்படும் உடல் இனப்பெருக்கமானது இந்த முறையில் தேர்வு செய்யப்படுகிறது ?

- |                    |                   |
|--------------------|-------------------|
| A) மாஸ்தேர்வு      | B) குலோனல்தேர்வு  |
| C) பெடிகிரி தேர்வு | D) இவை அனைத்தும். |

Method of selection in plants showing vegetative propagation is

- |                       |                     |
|-----------------------|---------------------|
| A) mass selection     | B) clonal selection |
| C) pedigree selection | D) all of these.    |

117. வாழை பொருளாதார ரீதியில் இந்த முறையில் பயிரிடப்படுகிறது

- |   |
|---|
| A) நிலத்திற்கு கீழே காணப்படும் சக்கர்ஸ் |
| B) விதைகள்                              |
| C) ரைசோம்                               |
| D) ஸ்டோலன்.                             |

Banana is commercially cultivated through

- |                        |             |
|------------------------|-------------|
| A) underground suckers | B) seeds    |
| C) rhizomes            | D) stolons. |

118. இந்தப் பயிரில் கோண மொட்டு பயிர் பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது

- |              |            |
|--------------|------------|
| A) நிலக்கடலை | B) கரும்பு |
| C) நெல்      | D) கோதுமை. |

Axillary buds are used to breed the crop of

- |              |              |
|--------------|--------------|
| A) Groundnut | B) Sugarcane |
| C) Rice      | D) Wheat.    |

119. பொருளாதார ரீதியாக மிகவும் மேம்படுத்தப்பட்ட முக்கியமான பயிர்வகைகளை இவ்வாறு உருவாக்கலாம்

- A) ஏறூபிரைடெசேன்
- B) இயற்கைத்தேர்வு
- C) திங்க மாற்றம்
- D) உயிர் உரங்கள்.

The improved varieties of commercially important crops are obtained by

- A) Hybridisation
- B) Natural selection
- C) Mutation
- D) Biofertilizers.

120. தாவரங்களில், நோய்களை எதிர்க்கக்கூடிய ஆற்றலை பெறுவதற்கு இவ்வாறு தூண்டப்படுகிறது

- A) வளர்ச்சி ஊக்கிகளை கையாளுவதின் மூலம்
- B) வெப்பத்தினை கையாளுவதன் மூலம்
- C) அவைகளுடைய வனத்தாவரங்களுடன் பெருக்கமடைவதன் மூலம்
- D) கொல்க்கீன் கையாளுவதன் மூலம்.

In plants, disease resistance can be induced by

- A) Hormone treatment
- B) Heat treatment
- C) Breeding with their wild relatives
- D) Colchicine treatment.

121. ஹிஸ்டோஜன் கோட்பாட்டை ஏற்படுத்தியவர்

- A) ஓராண்ஸ்லை
- B) ஹெபர்லாண்ட்
- C) ஸ்க்மிட்
- D) நாகிலி.

Histogen theory was proposed by

- A) Hanstein
- B) Haberlandt
- C) Schmidt
- D) Nageli.

122. பக்க ஆக்க திசுக்கள் இவற்றின் வளர்ச்சிக்கு முக்கிய பொறுப்பு வகிப்பவை

- A) நீளம்
- B) நுனிப்பகுதி
- C) தடிமன்
- D) புறணி.

Lateral meristem is responsible for growth in

- A) length
- B) apex
- C) thickness
- D) cortex.

123. புல் மற்றும் மூங்கில் தண்டுப்பகுதிகள் இதனுடைய செயல்பாட்டின் மூலம் நீட்சி அடைகிறது

- A) முதல் நிலை ஆக்க திசு
- B) இரண்டாம் நிலை ஆக்க திசு
- C) நுனி ஆக்க திசு
- D) இடைநிலை ஆக்க திசு.

In grass and bamboo, stem elongates by the activity of

- A) primary meristem
- B) secondary meristem
- C) apical meristem
- D) intercalary meristem.

124. வாஸ்குலார் திசுக்கள் இவற்றின் செயல்பாடுகள் மூலம் உருவாகிறது

- A) பெரிபிளம்
- B) பிளிரோம்
- C) டெர்மடோஜன்
- D) புரோ-ஆக்க திசு.

Vascular tissues are formed by the activity of

- A) Periblem
- B) Plerome
- C) Dermatogen
- D) Pro-meristem.

125. சரியான கூற்றை தேர்ந்தேடு :

- A) தண்டு நுனிப்பகுதியானது டியுனிக்கா மற்றும் கார்பஸ் அடுக்குகளை உள்ளடக்குகிறது
- B) தண்டு நுனிப்பகுதி இரண்டாம் வளர்ச்சியை கொண்டுள்ளது
- C) நீர்த்தாவரங்களில் ஹயதோட் காணப்படுகிறது
- D) மரப்பகுதி இடை ஆக்க திசுகளால் உருவாக்கப்படுகிறது.

**Choose the correct statement :**

- A) Shoot apex comprises tunica and carpus layer
- B) Apical stem brings about secondary growth
- C) Hydathodes are found in aquatic plants
- D) Intercalary meristem produces wood.

126. நீரக்கடத்தக் குடிய மிகவும் திறமையான திசுக்கள்

- |                |                   |
|----------------|-------------------|
| A) நார்கள்     | B) வெஸல்ஸ்        |
| C) டிரக்கீட்ஸ் | D) தோழமை செல்கள். |

**The most efficient tissue for conduction of water is**

- |              |                     |
|--------------|---------------------|
| A) fibres    | B) vessels          |
| C) tracheids | D) companion cells. |

127. மரத்தின் ஒரு கிளை வெட்டப்படும்போது, அந்த காயமானது இதன் மூலம் சரிசெய்யப்படுகிறது

- A) முதன்மை பக்க ஆக்க திசு செயல்பாட்டின் மூலம்
- B) இரண்டாம் பக்க ஆக்க திசு செயல்பாட்டின் மூலம்
- C) ரெசின் மற்றும் டானின் சுரப்பதன் மூலம்
- D) இறந்த செல்கள் மறைப்பதன் மூலம்.

**When a branch of a tree is cut, the wound gets healed by**

- A) activity of primary lateral meristem
- B) activity of secondary lateral meristem
- C) resins and tannins secretion
- D) formation of covering from dead cells.

128. வாஸ்குலார் கேம்பியம் இவற்றை உருவாக்குகிறது ?

- A) சைலம் மற்றும் புளோயம்
- B) சைலம், புளோயம் மற்றும் வாஸ்குலார் கதிர்கள்
- C) சைலம் மற்றும் மெடுல்லரி கதிர்கள்
- D) புளோயம் மற்றும் பட்டை.

**Vascular cambium gives rise to**

- A) Xylem and phloem
- B) Xylem, phloem and vascular rays
- C) Xylem and medullary rays.
- D) Phloem and bark.

129. இதில் எது பெண்கேமீட்டோபைட் ?

- |                    |                  |
|--------------------|------------------|
| A) கரு             | B) கருப்பை       |
| C) கருஞ்சிட்ட உணவு | D) எண்டோதீலியம். |

**Which one is a female gametophyte ?**

- |              |                 |
|--------------|-----------------|
| A) Embryo    | B) Embryo sac   |
| C) Endosperm | D) Endothelium. |

130. மகரந்த குழலின் வளர்க்கியானது இதனால் நூண்டப்படுகிறது

- |                        |                          |
|------------------------|--------------------------|
| A) ஜிள                 | B) ஆக்ஸின்               |
| C) ஆக்ஸின் மற்றும் ஜிள | D) ஏபிள மற்றும் ஆக்ஸின். |

**The growth of the pollen tube is stimulated by**

- |                 |                   |
|-----------------|-------------------|
| A) GA           | B) Auxin          |
| C) Auxin and GA | D) ABA and Auxin. |

131. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகவும் உயரமான ஓர்னெல்ஸ்பெரம் ?

- |                     |                        |
|---------------------|------------------------|
| A) ஜிங்கோ           | B) செட்ரஸ்             |
| C) பைனஸ் டிரைபோலியா | D) கைகாஸ் ரெவல்யூட்டா. |

Which of the following is the tallest among Gymnosperms ?

- |                          |                            |
|--------------------------|----------------------------|
| A) Ginkgo                | B) Cedrus                  |
| C) <i>Pinus trifolia</i> | D) <i>Cycas revoluta</i> . |

132. கைகஸ் தண்டில் காணப்படுவது

- |                       |                               |
|-----------------------|-------------------------------|
| A) பிக்னோசெலிக் தண்டு | B) மானோசெலிக் தண்டு           |
| C) கழிநா கட்டை        | D) துகள்கஞ்சுடன் கூடிய தண்டு. |

Stem of cycas, contains

- |                    |                   |
|--------------------|-------------------|
| A) Pycnoxylic wood | B) Monoxylic wood |
| C) Heart wood      | D) Porous wood.   |

133. கைகஸ் ரெவல்யூட்டா பரிச்சயமான ஒரு

- |             |               |
|-------------|---------------|
| A) டெட் பனை | B) கடல் பனை   |
| C) சாகோ பனை | D) ராயல் பனை. |

*Cycas revoluta* is popularly known as

- |              |                |
|--------------|----------------|
| A) Date palm | B) Sea palm    |
| C) Sago palm | D) Royal palm. |

134. கூம்புத்தாவர் மரம் மற்றும் பட்டை பகுதிகளில் உள்ள சிறப்பு கணவாய்கள் இவற்றால் நிரப்பப்பட்டுள்ளன

- |              |                          |
|--------------|--------------------------|
| A) வேட்டக்ஸ் | B) ஆயில்                 |
| C) ரெசின்    | D) இவற்றுள் எதுவுமில்லை. |

The wood and bark of conifers have special channel filled with

- A) latex
- B) oil
- C) resins
- D) none of these.

135. தொல்லுயிர் தாவர படிமங்களைப் பற்றிய ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் அமைந்துள்ள இடம்

- A) பெங்கனூர்
- B) மும்பை
- C) கொலகத்தா
- D) லக்னோ.

In India, Paleobotanical Research Institute is located at

- A) Bangalore
- B) Mumbai
- C) Kolkata
- D) Lucknow.

136. இது செம்மரத் தாவரம்

- A) டால்பெர்ஜியா
- B) அகேளியா
- C) வெக்கோயா
- D) பைனஸ்.

The red wood tree is

- A) Dalbergia
- B) Acacia
- C) Sequoia
- D) Pinus.

137. 'டிரெயாப்டெரிஸ்' உடல் இனப்பெருக்கம் இதன் மூலம் நடைபெறுகிறது

- A) கர்சோமில் காணப்படும் வேற்றிட மொட்டுகள்
- B) இலைகளின் மேல் காணப்படும் மொட்டுகள்
- C) ஸ்போர்கள்
- D) புரோதாலஸ்.

**Vegetative reproduction in Dryopteris takes place by**

- A) adventitious buds on rhizomes
- B) buds on leaves
- C) spores
- D) prothallus.

**138. 'கைகாஸ் ரெவல்யுடா' பொதுவாக இவ்வாறாக சொல்லப்படும்**

- |                  |                           |
|------------------|---------------------------|
| A) நேபால் கைகாஸ் | B) சியாம் கைகாஸ்          |
| C) மதராஸ் கைகாஸ் | D) தோட்ட (பூங்கா) கைகாஸ். |

**Cycas revoluta is commonly known as**

- |                 |                  |
|-----------------|------------------|
| A) Nepal cycas  | B) Siam cycas    |
| C) Madras cycas | D) Garden cycas. |

**139. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :**

**கற்று (A) :** இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் மிகச்சில ஜிம்னோஸ்பெர்ம்களை மட்டுமே நாம் காண முடிகிறது.

**காரணம் (R) :** பெரும்பாலான ஜிம்னோஸ்பெர்ம்கள் வெப்பமான வானிலையில் செழித்து ஓங்கி வளர்வதில்லை.

**கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :**

- A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C) (A) சரி ஆனால் (R) தவறு
- D) (A) தவறு ஆனால் (R) சரி.

Consider the following statements :

**Assertion (A) :** In Indian plains, we come across very few gymnosperms.

**Reason (R) :** A vast majority of gymnosperms do not thrive in warm weather.

Now select your answer according to the coding scheme given below :

- A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
- C) (A) is true, but (R) is false
- D) (A) is false but (R) is true.

140. பைனஸ்தாவரத்தில் மகரந்தசேர்க்கைக்கு பிறகு கருவறுதலுக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு

- |                         |                            |
|-------------------------|----------------------------|
| A) சிலமணி நேரம் மட்டும் | B) சில நாட்கள் மட்டும்     |
| C) சில வாரங்கள் மட்டும் | D) கிட்டத்தட்ட ஒரு வருடம். |

In pinus, the approximate time for fertilization after pollination is

- |                     |                    |
|---------------------|--------------------|
| A) only a few hours | B) only a few days |
| C) only a few weeks | D) about one year. |

141. பெந்தம் மற்றும் ஹுக்கர் வகைப்பாடு இதனை சார்ந்தது

- |            |               |
|------------|---------------|
| A) இயற்கை  | B) பரினாமம்   |
| C) செயற்கை | D) எண்ணிக்கை. |

The classification given by Bentham and Hooker is

- |               |                 |
|---------------|-----------------|
| A) Natural    | B) Phylogenetic |
| C) Artificial | D) Numerical.   |

142. தாவரங்களின் வகைப்பாட்டியில் எந்த உடலக பண்பு பயன்படுத்தப்பட்டுள்ளது ?

- A) இலைகளின் வடிவம்
- B) தாவரங்களின் வளரியல்பு
- C) இலைகளின் நரம்பு அமைவு
- D) தண்டு மற்றும் வேர்களின் வகை.

Which vegetative character is used in the classification of plants ?

- A) Shape of leaves
- B) Habit of plants
- C) Venation of leaves
- D) Type of stem and root.

143. சூரியகாந்தி பூவில் எந்த வகை மஞ்சளி காணப்படுகிறது ?

- A) ஸ்பெக்
- B) கேப்பிடுலம்
- C) ரெசிமோஸ்
- D) ஸ்பெக்லெட்.

The inflorescence in sunflower is

- A) spike
- B) capitulum
- C) racemose
- D) spikelet.

144. ஜிம்னோஸஃபெர்ம்-களை வகைப்படுத்திய பொழுது ஒரு வித்திலை மற்றும்

இருவித்திலை தாவரங்களுக்கு இடையே அமைத்தது

- A) சார்லஸ். இ. பெஸ்லே
- B) பெந்தம் மற்றும் ஹுக்கர்
- C) ஹட்கின்சன்
- D) அல்பிரடு பார்டன் ரெண்டில்.

Gymnosperms has been placed in between dicots and monocots in the classification of plants by

- A) Charles E. Bessay
- B) Bentham and Hooker
- C) Hutchinson
- D) Alfred Barton Rendle.

145. எண்ணிக்கையில் அதிகமான மகரந்தங்களைக் கொண்டவை

- A) ரூட்டேளி
- B) மேக்னோலியேளி
- C) ஆஸ்டிரேளி
- D) அரிக்கேளி.

Numerous stamens are generally present in

- |               |                 |
|---------------|-----------------|
| A) Rutaceae   | B) Magnoliaceae |
| C) Asteraceae | D) Arecaceae.   |

146. மக்னோவியாவில் காணப்படும் சூல் ஒட்டு முறையானது

- |                |               |
|----------------|---------------|
| A) அடிச்சுல்   | B) அச்சச்சுல் |
| C) சுவர்ச்சுல் | D) பரெட்டல்.  |

Placentation in Magnolia is

- |             |              |
|-------------|--------------|
| A) Basal    | B) Axial     |
| C) Marginal | D) Parietal. |

147. நெல்வில் காணப்படும் மஞ்சளி

- |               |                       |
|---------------|-----------------------|
| A) ரெசிமோஸ்   | B) கட்கின்            |
| C) பேணிக்கிள் | D) வெர்டிசில்லாஸ்டர். |

The inflorescence of paddy is

- |             |                    |
|-------------|--------------------|
| A) Racemose | B) Catkin          |
| C) Panicle  | D) Verticillaster. |

148. நன்னாரி இதில் இருந்து பெறப்படுகிறது ?

- |                         |                             |
|-------------------------|-----------------------------|
| A) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ் | B) பெர்க்குலேரியா எக்டென்ஸா |
| C) காபியா அராபிகா       | D) ஓக்ரஸ் சப்போட்டா.        |

Nannari is got from

- |                              |                              |
|------------------------------|------------------------------|
| A) <i>Hemidesmus indicus</i> | B) <i>Pergularia extensa</i> |
| C) <i>Coffea arabica</i>     | D) <i>Achras sapota.</i>     |

149. இது நார்தரும் தாவரமாகும்

- |                |                |
|----------------|----------------|
| A) டிரிடிக்கம் | B) பெணிசிட்டம் |
| C) காளிபியம்   | D) ராவோல்பியா. |

Fibre yielding plant is

- |              |               |
|--------------|---------------|
| A) Triticum  | B) Pennisetum |
| C) Gossypium | D) Rauwolfia. |

150. ரெஸ்ஸர்பைன் மருந்து இதில் இருந்து பெறப்படுகிறது ?

- |                          |                         |
|--------------------------|-------------------------|
| A) ராவோல்வியா சர்பன்டெனா | B) அட்ரோபா பெல்லடோனா    |
| C) பெருல்லா அசபோட்டிடா   | D) பைகள் பெங்காலன்ஸிஸ். |

Reserpine is a drug extracted from

- |                                |                               |
|--------------------------------|-------------------------------|
| A) <i>Rauwolfia serpentina</i> | B) <i>Atropa belladonna</i>   |
| C) <i>Ferula assafoetida</i>   | D) <i>Ficus bengalensis</i> . |

151. ரிக்ஸியாவின் உடலம்

- |                             |                   |
|-----------------------------|-------------------|
| A) கையோலியஸ்                | B) மாணோலியஸ்      |
| C) (A) மற்றும் (B) இரண்டும் | D) ஹெட்டிரோலியஸ். |

The thallus of Riccia is

- |                   |                  |
|-------------------|------------------|
| A) Dioecious      | B) Monoecious    |
| C) Both (A) & (B) | D) Heteroecious. |

152. இதில் எது பிரையோஃபெட்டா பண்பு கிடையாது ?

- |                            |                                |
|----------------------------|--------------------------------|
| A) ஆர்க்கிகோனியம் இருப்பது | B) தனித்த ஸ்போரோஃபெட்          |
| C) நகரும் விந்துகள்        | D) கருவறுதலுக்கு நீர் அவசியம். |

Which is not a characteristic of Bryophytes ?

- |                           |  |
|---------------------------|--|
| A) Presence of archegonia | B) Independent sporophyte                |
| C) Motile sperms          | D) Water is essential for fertilization. |

153. தலைவாழ் தாவரங்களில் முதன்மையானவை

- |                   |                    |
|-------------------|--------------------|
| A) பிரையோஃபெட்    | B) ஆஞ்ஜியோஸ்பெர்ம் |
| C) ஜிம்னோஸ்பெர்ம் | D) டெரிடோஃபெட்டு.  |

First land inhabiting plants are

- A) Bryophytes
- B) Angiosperms
- C) Gymnosperms
- D) Pteridophytes.

154. பிரையோஃபைட்டா அனைத்தும்

- A) எதற்கும் பயன்படாது
- B) சூழ்நிலை முக்கியத்துவம் வாய்ந்தது
- C) அதிக அலங்கார முக்கியத்துவம் கொண்டது
- D) பொருளாதார முக்கியத்துவம் கொண்டது.

Bryophytes are of

- A) no value at all
- B) great ecological importance
- C) a lot of aesthetic value
- D) great economic value.

155. பெரும்பாலும் பிரையோஃபைட்டுகள் இவற்றின் மூலம் நீரைப் பெறுகின்றன

- A) உறியும் அமைப்புகள்
- B) உண்மையான வேர்கள்
- C) நிலத்திற்கும் கீழே காணப்படும் கெம்மாக்கள்
- D) கைக்கோரைசே.

Bryophytes obtain most of their water through

- A) absorption structures
- B) true root
- C) underground gemmae
- D) mycorrhizae.

156. பெரணிகளின் சோரஸ் இவற்றை பெற்றுள்ளன

- A) இன்டுசியம்
- B) ஸ்போராஞ்ஜியா
- C) பிளசெண்டா
- D) இவை அனைத்தும்.

The sorous of a fern consists of

- |             |                  |
|-------------|------------------|
| A) indusium | B) sporangia     |
| C) placenta | D) all of these. |

157. சலாஜினெல்லாவின் தண்டில் எந்த வகையான ஸ்டில் காணப்படுகிறது ?

- |                   |                    |
|-------------------|--------------------|
| A) சொலினோஸ்டேல்   | B) சைப்னோஸ்டேல்    |
| C) புரோட்டோஸ்டேல் | D) டிக்டியோஸ்டேல். |

Which type of stele is found in the stem of selaginella ?

- |                |                 |
|----------------|-----------------|
| A) Solenostele | B) Siphonostele |
| C) Protostele  | D) Dictyostele. |

158. ரைனியா தொல்லுயிர் படிமம் என்பது

- |                   |                          |
|-------------------|--------------------------|
| A) பிரையோபைட்     | B) டெரிடோஃபைட்டு         |
| C) ஜிம்னோஸ்பெர்ம் | D) இவற்றுள் எதுவுமில்லை. |

The fossil Rhynia belongs to

- |               |                   |
|---------------|-------------------|
| A) Bryophytes | B) Pteridophytes  |
| C) Gymnosperm | D) None of these. |

159. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று (A) : சலாஜினெல்லாவில் அயல்-கருவறுதல் மட்டும் நடைபெறுகிறது.

காரணம் (R) : சலாஜினெல்லாவின் கேமிட்டோபைட்டானது டையோசியஸ் ஆகும்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீடில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

- |   |
|---|
| A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்   |
| B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல |
| C) (A) சரி ஆனால் (R) தவறு   |
| D) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.   |

Consider the following statements :

**Assertion (A) :** Only cross-fertilisation takes place in selaginella.

**Reason (R) :** The gametophytes of selaginella are dioecious.

Now select your answer according to the coding scheme given below :

- A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
- C) (A) is true, but (R) is false
- D) Both (A) and (R) are false.

160. டெரிடோபைட்டுகளில் உள்ள கைலம் இவற்றை பெற்றிருப்பது இல்லை

- |                |                   |
|----------------|-------------------|
| A) டிரக்கீட்ஸ் | B) டட் பாரன்கைமா  |
| C) வெஸல்ஸ்     | D) ஸ்கில்ரன்கைமா. |

In pteridophytes, the xylem does not have

- |              |                    |
|--------------|--------------------|
| A) tracheids | B) wood parenchyma |
| C) vessels   | D) sclerenchyma.   |

161. தாழ்மழுாலானது இவற்றின் விளைவுகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது ?

- |             |                      |
|-------------|----------------------|
| A) குளோரின் | B) சல்பர் டெ ஆக்ஸைடு |
| C) ஆக்ஸிஜன் | D) காலூட்ரஜன்.       |

Tajmahal is threatened due to the effect of

- |             |                    |
|-------------|--------------------|
| A) Chlorine | B) Sulphur dioxide |
| C) Oxygen   | D) Hydrogen.       |

162. இமாஸ்குலேசன் என்பது

- |                             |                                |
|-----------------------------|--------------------------------|
| A) மகரந்தங்களை நீக்குவது    | B) குலக முடிகளை நீக்குவது      |
| C) அல்லிவட்டங்களை நீக்குவது | D) புள்ளி வட்டங்களை நீக்குவது. |

Emasculation of flower buds is

- |                      |                       |
|----------------------|-----------------------|
| A) removal of anther | B) removal of stigma  |
| C) removal of sepal  | D) removal of petals. |

163. இந்தியாவில் பயிர் பெருக்கத்தை வேலையை முதலில் தொடக்கியவர்

- |                          |                       |
|--------------------------|-----------------------|
| A) சர் ஆல்பர்ட் ஹோவார்டு | B) நார்மன் போர்லாக்   |
| C) ஃபேர்சைல்டு           | D) M. S. சுவாமிநாதன். |

In India plant breeding work was initiated by

- |                      |                       |
|----------------------|-----------------------|
| A) Sir Albert Howard | B) Norman Borlaugh    |
| C) Fairchild         | D) M. S. Swaminathan. |

164. புதிய உலகில் அறிமுகப்படுத்திய பழைய தாவரம்

- |          |                   |
|----------|-------------------|
| A) நெல்  | B) உருளை          |
| C) சோளம் | D) சர்க்கரைவள்ளி. |

An old world plant introduced in new world is

- |         |                  |
|---------|------------------|
| A) rice | B) potato        |
| C) corn | D) sweet potato. |

165. காசீப்பியம் ஹர்க்குட்டம் என்பது

- |                                |                               |
|--------------------------------|-------------------------------|
| A) நியூவேர்ஸ்டு டிப்ளாய்டு     | B) ஓல்டு வேர்ஸ்டு டிப்ளாய்டு  |
| C) நியூவேர்ஸ்டு டெட்ராப்ளாய்டு | D) ஓல்டு வேர்ஸ்டு டிப்ளாய்டு. |

*Gossypium hirsutum* is

- |                         |                          |
|-------------------------|--------------------------|
| A) New world diploid    | B) Old world diploid     |
| C) New world tetraploid | D) Old world tetraploid. |

166. 'தினர் மாற்ற அரிசி' ரகம் என்பது

- |          |                  |
|----------|------------------|
| A) IR-8  | B) IR-24         |
| C) IR-36 | D) பெல்லிட்டா-1. |

Mutant rice variety is

- |          |               |
|----------|---------------|
| A) IR-8  | B) IR-24      |
| C) IR-36 | D) Pellita-1. |

167. பசுமைப்பூர்ட்சியின் தந்தை என்பவர்

- |                     |                               |
|---------------------|-------------------------------|
| A) நூர்மல் போர்லாக் | B) ஆல்பர்ட் ஹோவார்டு          |
| C) வவிலோ            | D) கார்னர் மற்றும் ஆல்லார்டு. |

Father of Green Revolution is

- |                    |                       |
|--------------------|-----------------------|
| A) Norman Borlaugh | B) Albert Howard      |
| C) Vavilov         | D) Garner and Allard. |

168. தாவர பயிர்பெருக்கத்தின் பழக்கமொன முறை

- |                       |                          |
|-----------------------|--------------------------|
| A) அறிமுகப்படுத்தல்   | B) தேர்வு செய்தல்        |
| C) கலப்பினம் சேர்க்கை | D) திழர்மாற்ற பெருக்கம். |

The oldest method of plant breeding is

- |                  |                       |
|------------------|-----------------------|
| A) introduction  | B) selection          |
| C) hybridisation | D) mutation breeding. |

169. பொதுவாக 'கலப்பினங்கள்' என்பது

- |                       |                         |
|-----------------------|-------------------------|
| A) பலவீனமானவை         | B) உறுதியானவை           |
| C) பெற்றோர்களை ஒத்தது | D) திழர் மாற்றமடைந்தவை. |

Hybrids are generally

- |                     |             |
|---------------------|-------------|
| A) weak             | B) strong   |
| C) like the parents | D) mutants. |

170. மிகவும் துரிதமான பயிர் பெருக்க முறை

- |                       |                          |
|-----------------------|--------------------------|
| A) அறிமுகப்படுத்துதல் | B) தேர்வு செய்தல்        |
| C) கலப்பினச் சேர்க்கை | D) திழர்மாற்ற பெருக்கம். |

The quick method of plant breeding is

- |                  |                       |
|------------------|-----------------------|
| A) introduction  | B) selection          |
| C) hybridization | D) mutation breeding. |

171. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கற்று (A) : எண்டோபிளாஸ்மிக் வலை கொழுப்பு மற்றும் கிளைக்கோழன் சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

காரணம் (R) : இது செல்லின் 'பேசுகேஜ்ஜிங்'-மையமாக செயல்படுகிறது.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீடில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

- A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C) (A) சரி ஆனால் (R) தவறு
- D) (A) தவறு ஆனால் (R) சரி.

Consider the following statements :

*Assertion (A) : Endoplasmic reticulum plays important role in lipid and glycogen synthesis.*

*Reason (R) : It functions as packaging centre of the cell.*

Now select your answer according to the coding scheme given below :

- A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
- C) (A) is true, but (R) is false
- D) (A) is false, but (R) is true.

172. மிதக்கும் நீர்த்தாவரங்களில் காணப்படும் இலைகள்

- |                     |                     |
|---------------------|---------------------|
| A) மிகப்பெரியது     | B) சிறியது          |
| C) ஊசிகளைப் போன்றது | D) ஸ்கிலிரோபில்லஸ். |

In floating hydrophytes, leaves are

- |                |                    |
|----------------|--------------------|
| A) large       | B) small           |
| C) needle like | D) sclerophyllous. |

173. சதைப்பற்றுள்ள வறண்டநிலத்தாவரங்களில் முக்கிய தகஅமைவுகள்.

- A) இலைகள் முட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன
- B) நீர் சேமித்து வைக்கும் திசுக்கள் உருவாவது
- C) (A) மற்றும் (B) இரண்டும்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

Main adaptations in succulent xerophytes are

- A) leaves reduced to spines
- B) development of water storage tissue
- C) both (A) & (B)
- D) none of these.

174. இலைகளின் பரப்பளவு குறைக்கப்பட்டு இருப்பது இதனுடைய தகஅமைவாகும்

- |                      |                     |
|----------------------|---------------------|
| A) நீர் நிலை         | B) வறண்டநிலை        |
| C) தொற்று தாவர பண்டு | D) இயைந்த வாழ்க்கை. |

Reduction in area of leaves is an adaptation for

- |                      |               |
|----------------------|---------------|
| A) aquatic condition | B) dryness    |
| C) epiphytic nature  | D) symbiosis. |

175. வளிமண்டலத்தில் சல்பர்-டெட் ஆக்ஸோடின் அடர்த்தி அதிகமாக இருந்தால்

- A) இது விலங்குகளுக்கு பயனுள்ளது
- B) இது தாவரங்களுக்கு பயனுள்ளது
- C) இது இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது
- D) இது எதற்கும் தீங்கு விளைவிப்பதில்லை.

Sulphur dioxide in atmosphere is present in high concentration which is

- |                       |                      |
|-----------------------|----------------------|
| A) useful for animals | B) useful for plant  |
| C) harmful for both   | D) harmful for none. |

176. போபால் விஷவாயு நிகழ்ச்சி இதனால் ஏற்பட்டது

- A) காற்று மாசுபடுதல் மூலம்
- B) மண் மாசுபடுதல் மூலம்
- C) நீர் மாசுபடுதல் மூலம்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

'Bhopal gas' tragedy was due to

- A) air pollution
- B) soil pollution
- C) water pollution
- D) none of these.

177. சில தாவரங்கள் சுற்றுப்புற சூழ்நிலையில் சில குறிப்பிட்ட நக்கப்பொருட்களை சர்ப்பதற்கு இவ்வாறு பெயர்

- A) போட்டியிடுதல்
- B) அல்லிலோபதி
- C) இயைந்த வாழ்க்கை
- D) இவற்றுள் எதுவுமில்லை.

Secretion of specific toxins into the environment by some plants is called

- A) competition
- B) allelopathy
- C) symbiosis
- D) none of these.

178. சுற்றுப்புற சூழ்நிலையில் அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் இருந்தால் அதற்கு

- A) பாதுகாத்தல்
- B) மாசுபடுதல்
- C) (A) மற்றும் (B) இரண்டும்
- D) இவற்றுள் எதுவுமில்லை.

Presence of substance in harmful quantities in the environment is termed as

- A) conservation
- B) pollution
- C) both (A) & (B)
- D) none of these.

179. இந்தியாவில் மண் அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

- A) நிலப்பரப்பு சரிவாக இருந்தல்
- B) காடுகளை அழித்தல்
- C) அதிகமான மேய்ச்சல் மற்றும் காடுகளை அழிப்பதன் மூலம்
- D) அதிகமான மேய்ச்சல் காரணமாக.

Major reason for soil erosion in India is

- A) tilting of land
- B) deforestation
- C) overgrazing and deforestation
- D) overgrazing.

180. சல்பர்-டெட்-ஆக்ஸைடு இதனை பாதிக்கிறது

- A) செல்சைர்
- B) பிளாஸ்மா டெஸ்மேட்டா
- C) எல்லா சமீப ஊடகங்களையும்
- D) உட்கரு.

Sulphur dioxide affects

- A) cell wall
- B) plasmodesmata
- C) all membrane systems
- D) nucleus.

181. கையாலிக் ஆசிட் இதன் கூட்டுப்பொருள்

- A) செல் சவ்வு
- B) செல்சவர்
- C) குரோமாட்டின்
- D) கைட்டோபிளாகம்.

Stalic acid is a constituent of

- A) cell membrane
- B) cell wall
- C) chromatin
- D) cytoplasm.

182. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கற்று (A) : புரோகேரியாட்டிக் செல்லில் காணப்படும் டி.என்.ஏ.யை விட யூகேரியோட்டிக் செல்லில் காணப்படும் டி.என்.ஏ. அதிகம்.

காரணம் (R) : புரோகேரியோட்டிக் செல்லை விட யூகேரியோட்டிக் செல்லானது மரபியல் அடிப்படையில் சிக்கலான அமைப்புடையது.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :

- A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
- B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
- C) (A) சரி ஆனால் (R) தவறு
- D) (A) தவறு ஆனால் (R) சரி.

Consider the following statements :

*Assertion (A) : Eukaryotic cells have more DNA than prokaryotic cells.*

*Reason (R) : Eukaryotes are genetically more complex than procaryotes.*

Now select your answer according to the coding scheme given below :

- A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- B) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
- C) (A) is true, but (R) is false
- D) (A) is false, but (R) is true.

183. பிளாஸ்மாலெம்மாவில் கார்போஹைட்ரேட் இந்த வடிவில் உள்ளது

- A) கிளைகோவிப்பிட்ஸ் மற்றும் கிளைகோ புரதங்கள்
- B) செல்லுலோஸ்
- C) கெமிசெல்லுலோஸ்
- D) ஸ்டார்ச்.

Carbohydrates are present in the plasmalemma in the form of

- A) Glycolipids and Glycoproteins
- B) Cellulose
- C) Hemicellulose
- D) Starch.

184. கீழ்கண்டவைகளால் எவ்வகை கோட்பாடு புரோட்டோபிளாச்ததைப் பற்றி விவரிக்கிறது ?

- |                          |                             |
|--------------------------|-----------------------------|
| A) கொல்லாயிடல் கோட்பாடு  | B) சால்-ஜெல் கோட்பாடு       |
| C) விஸ்காசிட்டி கோட்பாடு | D) சர்பேஸ்டென்சன் கோட்பாடு. |

Which of the following theories explains the structure of protoplasm ?

- |                     |                            |
|---------------------|----------------------------|
| A) Colloidal theory | B) Sol-gel theory          |
| C) Viscosity theory | D) Surface tension theory. |

185. கோல்கை காம்ப்ளெக்ஸின் முக்கிய வேலை எது ?

- |                    |                   |
|--------------------|-------------------|
| A) டிரான்ஸ்லோகேசன் | B) பெர்மன்டேசன்   |
| C) கிளைகோசிடேசன்   | D) பாஸ்போரிலேசன். |

The main function of Golgi complex is

- |                  |                     |
|------------------|---------------------|
| A) translocation | B) fermentation     |
| C) glycosidation | D) phosphorylation. |

186. லியுகோபிளாஸ்ட் என்பது

- |                            |                                  |
|----------------------------|----------------------------------|
| A) பல வண்ணம் பிளாஸ்டிட்கள் | B) நிறமற்ற பிளாஸ்டிட்டுகள்       |
| C) புரோபிளாஸ்டிட்கள்       | D) புரையோடுதலை தடுக்கும் பகுகள். |

The leucoplasts are

- |                                |                         |
|--------------------------------|-------------------------|
| A) plastids of various colours | B) colourless mastids   |
| C) proplastids                 | D) antiseptic adhesive. |

187. 'எண்டோபிளாஸ்மிக் ரெட்டிக்குலம்' முக்கியமாக இதனுடன் தொடர்புடையது

- |                                |                      |
|--------------------------------|----------------------|
| A) ஃபேட்டி அமிலச்சேர்க்கை      | B) கொழுப்பு சேர்க்கை |
| C) பெப்படைடு பாண்டு உருவாகுதல் | D) புரோட்டியோலைவிஸ். |

Endoplasmic reticulum is mainly concerned with

- |                           |                          |
|---------------------------|--------------------------|
| A) fatty acid synthesis   | B) cholesterol synthesis |
| C) peptide bond formation | D) proteolysis.          |

188. கொராணா என்னும் அறிவியல் நிபுணருக்கு அவரது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய ஆராய்ச்சியானது

- |                     |                   |
|---------------------|-------------------|
| A) தாவர கலப்பினமுறை | B) DNA            |
| C) ஹெட்டிரோவிஸ்     | D) ஜெனிடிக் கோடு. |

Khorana has been awarded Nobel Prize for his work in

- |                   |                  |
|-------------------|------------------|
| A) Plant breeding | B) DNA           |
| C) Heterosis      | D) Genetic code. |

189. 'எண்டோபிளாஸ்மிக்' வலையானது இதைப் பெற்றிருக்கும்

- |                   |                   |
|-------------------|-------------------|
| A) லைசோசோம்       | B) சென்டிரியோல்ஸ் |
| C) பெராக்லிசோம்ஸ் | D) ரைபோசோம்ஸ்.    |

The endoplasmic reticulum often bears

- |                |               |
|----------------|---------------|
| A) lysosomes   | B) centrioles |
| C) peroxisomes | D) ribosomes. |

190. 'எண்டோபிளாஸ்மிக்' வலை என்று பெயரிட்டவர்

- |               |                            |
|---------------|----------------------------|
| A) போர்டர்    | B) போர்டர் மற்றும் புலமேன் |
| C) ராபர்ட்சன் | D) கோல்கி.                 |

The term 'endoplasmic reticulum' was coined by

- |              |                       |
|--------------|-----------------------|
| A) Porter    | B) Porter and Fullman |
| C) Robertson | D) Golgi.             |

191. ஆனையான்கள்

- |                          |                              |
|--------------------------|------------------------------|
| A) மின்சுமை அற்றவை       | B) நேர்மின்சுமை உடையவை       |
| C) எதிர் மின்சுமை உடையவை | D) (B) மற்றும் (C) இரண்டும். |

Anions are

- |                       |                       |
|-----------------------|-----------------------|
| A) not charged        | B) positively charged |
| C) negatively charged | D) both (B) & (C)     |

192.  $C_4$  வழித்தடத்தில் முதல் நிலை

- |                               |                              |
|-------------------------------|------------------------------|
| A) $CO_2$ ம் RUDP யும் இணைதல் | B) $CO_2$ ம் PGA யும் இணைதல் |
| C) $CO_2$ ம் PEP யும் இணைதல்  | D) இவற்றுள் எதுவுமில்லை.     |

In case of  $C_4$  pathway, in the first step

- |                              |                             |
|------------------------------|-----------------------------|
| A) $CO_2$ combines with RUDP | B) $CO_2$ combines with PGA |
| C) $CO_2$ combines with PEP  | D) none of these.           |

193. கிளைக்காலைசில் என்பது ஒரு ..... செயல்.

- |                  |               |
|------------------|---------------|
| A) ரிடாக்ஸ்      | B) ஏரோபிக்    |
| C) ஆக்ஸிடேட்டிவ் | D) ரிடக்ஷிவ். |

Glycolysis is a/an ..... process.

- |              |               |
|--------------|---------------|
| A) Redox     | B) Aerobic    |
| C) Oxidative | D) Reductive. |

194. ஸ்டார்க் பெற்றிருக்கும் பிளாஸ்டிட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

- |                   |                    |
|-------------------|--------------------|
| A) அமைலோபிளாஸ்ட்  | B) லியூகோபிளாஸ்ட்  |
| C) குளோரோபிளாஸ்ட் | D) குரோமோபிளாஸ்ட். |

Starch containing plastid is called

- |                |                 |
|----------------|-----------------|
| A) Amyloplast  | B) Leucoplast   |
| C) Chloroplast | D) Chromoplast. |

195. ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் கார்பன் வாயு சழற்சியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார் ?

- |             |             |
|-------------|-------------|
| A) கால்வின் | B) கிரப்ஸ்  |
| C) கொரானா   | D) வாட்ஸன். |

Who received Nobel Prize for working out the early carbon pathway of photosynthesis ?

- |            |            |
|------------|------------|
| A) Calvin  | B) Krebs   |
| C) Khorana | D) Watson. |

196. இங்கு குரிய ஆற்றலானது ஏதி மாற்றப்படுகிறது

- |                     |                    |
|---------------------|--------------------|
| A) கைட்டோகாண்ட்ரியா | B) குலோரோபிளாஸ்ட்  |
| C) ரிபோசோம்கள்      | D) பெராக்லிசோம்ஸ். |

Solar energy is converted into ATP in

- |                 |                 |
|-----------------|-----------------|
| A) Mitochondria | B) Chloroplast  |
| C) Ribosomes    | D) Peroxisomes. |

197. பச்சையம் இதை கவர்கிறது

- |                          |                         |
|--------------------------|-------------------------|
| A) சிவப்பு ஒளியை மட்டும் | B) நீல ஒளியை மட்டும்    |
| C) நீலம் மற்றும் சிவப்பு | D) பச்சை ஒளியை மட்டும். |

Chlorophyll absorbs

- |                              |                      |
|------------------------------|----------------------|
| A) red light only            | B) blue light only   |
| C) blue as well as red light | D) green light only. |

198. கார்பன் உட்கிரகிக்கப்படுவதற்கு தேவையான ஆற்றலை தருவது

- A) குளோரோபில்
- B) கார்பன் டை ஆக்ஸைடு
- C) நீர்
- D) சூரிய ஒளி.

The source of energy for carbon assimilation is

- A) Chlorophyll
- B)  $\text{CO}_2$
- C) Water
- D) Sunlight.

199. தாவரங்களில் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் வெளியேற்றக்கூடிய நிகழ்ச்சிக்கு இவ்வாறு அழைக்கப்படுகிறது

- A) எண்டோஸ்மிலிஸ்
- B) ஓளிச்கேரக்கை
- C) நீராவிப்போக்கு
- D) சுவாசித்தல்.

The process of taking in  $\text{CO}_2$  by plants and releasing  $\text{O}_2$  is termed as

- A) endosmosis
- B) photosynthesis
- C) transpiration
- D) respiration.

200. தாவரங்களில் நடைபெறும் சுவாசித்தல்

- A) முடிவில் வைட்டமின்கள் உருவாகின்றன
- B) இது எல்லா தாவர செல்களின் பண்பாகும்
- C) அடிக்கடி கார்பன் டை ஆக்ஸைடு தேவைப்படும்
- D) பகல்பொழுதில் மட்டும் நடைபெறும்.

**Respiration in plants**

- A) results in the formation of vitamins
  - B) is characteristic of all plant cells
  - C) often requires carbon dioxide
  - D) occurs only during day.
-

Booklet Series

**C**Register  
Number

**2010**  
**BOTANY**


Time Allowed : 3 Hours ]

[ Maximum Marks : 300

**Read the following instructions carefully before you begin to answer the questions.**

**IMPORTANT INSTRUCTIONS**

1. This Booklet has a cover ( this page ) which should not be opened till the invigilator gives signal to open it at the commencement of the examination. As soon as the signal is received you should tear the right side of the booklet cover carefully to open the booklet. Then proceed to answer the questions.
2. This Question Booklet contains 200 questions.
3. Answer all questions, All questions carry equal marks.
4. The Test Booklet is printed in four series e.g. **[ A ] [ B ] [ C ] or [ D ]** (See Top left side of this page). The candidate has to indicate in the space provided in the Answer Sheet the series of the booklet. For example, if the candidate gets **[ A ]** series booklet, he/she has to indicate in the side 2 of the Answer Sheet with Blue or Black Ink Ball point pen as follows :



5. You must write your Register Number in the space provided on the top right side of this page. Do not write anything else on the Question Booklet.
6. An Answer Sheet will be supplied to you separately by the Invigilator to mark the answers. You must write your Name, Register No. and other particulars on side 1 of the Answer Sheet provided, failing which your Answer Sheet will not be evaluated.
7. You will also encode your Register Number, Subject Code etc., with Blue or Black ink Ball point pen in the space provided on the side 2 of the Answer Sheet. If you do not encode properly or fail to encode the above information, your Answer Sheet will not be evaluated.
8. Each question comprises four responses (A), (B), (C) and (D). You are to select ONLY ONE correct response and mark in your Answer Sheet. In case you feel that there are more than one correct response, mark the response which you consider the best. In any case, choose ONLY ONE response for each question. Your total marks will depend on the number of correct responses marked by you in the Answer Sheet.
9. In the Answer Sheet there are four brackets **[ A ] [ B ] [ C ] and [ D ]** against each question. To answer the questions you are to mark with Ball point pen ONLY ONE bracket of your choice for each question. Select one response for each question in the Question Booklet and mark in the Answer Sheet. If you mark more than one answer for one question, the answer will be treated as wrong. e.g. If for any item, (B) is the correct answer, you have to mark as follows :



10. You should not remove or tear off any sheet from this Question Booklet. You are not allowed to take this Question Booklet and the Answer Sheet out of the Examination Hall during the examination. After the examination is concluded, you must hand over your Answer Sheet to the Invigilator. You are allowed to take the Question Booklet with you only after the Examination is over.
11. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide at their discretion.
12. In all matters and in cases of doubt, the English Version is final.
13. Do not tick-mark or mark the answers in the Question Booklet.